

سُوْنَةُ الْأَنْعَامِ كَيْفَ يَهْمَسُونَ إِذَا وُنِّدُوا
وَكَيْفَ يَرْكُبُونَ إِذَا عَشَّرُوا رُؤْعَى

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلْمَتِ
وَالنُّورَةَ ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدَلُونَ ۝ هُوَ الَّذِي
خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَى آجَلًا وَاجْلَ مُسَسَّى عِنْدَهُ ثُمَّ أَنْتُمْ
مَنْتَرُونَ ۝ وَهُوَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَفِي الْأَرْضِ يَعْلَمُ سِرِّكُمْ وَ
جَهَرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ ۝ وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ اِبْرَاهِيمَ
رَبِّكُمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ ۝ فَقَدْ كَذَّبُوا بِالْحَقِّ لَنَّا جَاءَهُمْ
فَسَوْفَ يَأْتِيهِمْ أَبْءَأْ مَا كَانُوا بِهِ يَسْتَهِزُونَ ۝ أَلَمْ يَرَوْا كَمْ
أَهْلَكَنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنَى مَكْنُونُهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَهُمْ
وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مَدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ
تَحْتِهِمْ فَإِنَّهُمْ بِذِنْبِهِمْ وَآثْيَانِهِمْ مِنْ بَعْدِهِمْ قَرَنَا أَخْرِيْنَ ۝
وَلَوْ نَزَّلْنَا عَلَيْكُمْ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمْ سُوْدٌ بِأَيْدِيهِمْ لَقَالُوا
الَّذِينَ كَفَرُوا لَمْ يَهْمَسُوا هَذَا إِلَّا سُحُورٌ مُبِينٌ ۝ وَقَالُوا وَلَا أُنْزَلَ
عَلَيْهِ مَلَكٌ وَلَوْ أَنَّا مَلَكًا لَقُضِيَ الْأَمْرُ نَحْنُ لَا يُنْظَرُونَ ۝

அத்தியாயம் : 6

அல் அன்ஆம் – காஸ் நடைகள்

வசனங்கள் : 165 மக்கீ ருகூஃகள் : 20

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. வானங்களை, மற்றும் பூமியைப் படைத்து, இருள்களை, மற்றும் ஒளியை ஆக்கியவனாகிய அல்லாஹ்வுக்கேள்ளாப் புகமும் உரியதாகும்; அதன்பின்னரும் நிராகரிப்போர் (அல்லாஹ்வாகிய) தங்கள் இரட்சகனுக்கு (அவன் படைத்தவற்றில் சிலவற்றை)ச் சமமாக்குகின்றனர்.

2. அவன் எத்தகையோனைன் நால், உங்களைக் களிமண்ணால் அவன் படைத்தான்; பின்னர், (உங்களுக்கு) ஒரு தவணையையும் நிர்ணயம் செய்துள்ளான்; (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட தவணையும் அவனிடத்தில் உண்டு; பின்னும், நீங்கள் (அவன் வணக்கத்திற்குறியவன் என்பதில்) சந்தேகப்படுகிறீர்கள்.

3. மேலும் அவனே வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ்; அவன் உங்களுடைய இரகசியத்தையும், உங்களுடைய பரகசியத்தையும் நன்கறிவான்; இன்னும், (நன்மையோ, தீமையோ செய்து) நீங்கள் சம்பாதிப்பவைகளையும் அவன் நன்கறிவான்.

4. (நிராகரிப்போர்) தங்களுடைய இரட்சகனின் வசனங் (களான அத்தாட்சி) களிலிருந்து எந்த வசனமும், அதனை அவர்கள் புறக்கணிக்கூடியவர்களாக இருந்தே தவிர அவர்களிடம் வருவதில்லை

5. ஆகவே, சத்திய (வேத)த்தை_அது அவர்களிடம் வந்திருக்கும் போது திட்டமாக அவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே, எவ்விஷயங்கள் பற்றி, அவர்கள் பரிகசித்துக் கொண்டிருக்கின்றனரோ அவைபற்றிய செய்திகள் அவர்களுக்கு வந்தேதீரும்.

6. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம்; மேலும் அவர்களின் மீது தொடர்ச்சியாக மழை பொழியுமாறு நாம் செய்தோம்; இன்னும், ஆறுகளை அவர்களுக்குக் கீழ் ஒடிக் கொண்டிருக்கும்படியாக நாம் ஆக்கினோம்; ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை நாம் அழித்து விட்டோம்; மேலும், அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை நாம் உண்டாக்கினோம்.

7. காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்திருந்தபோதிலும், "இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வெறில்லை" என்றே நிச்சயமாக இந்நிராகரிப்போர் கூறியிருப்பர்.

8. இன்னும், "(இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி கூற) அவருக்காக ஒரு மலக்கு வானத்திலிருந்து இறக்கப்பட வேண்டாமா?" என்றும் அவர்கள் கூறுகின்றனர்; (அவர்கள் கூறுகின்ற பிரகாரமே) ஒரு மலக்கை நாம் இறக்கி வைத்திருந்தால் (அவர்களின்) காரியம் முடிக்கப் பட்டிருக்கும்; பிறகு அவர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.

وَلَوْ جَعَلْنَاهُ مَلَكًا لَجَعَلْنَاهُ رَجُلًا وَلَلْبَسْنَا عَلَيْهِمْ مَا
 يَلْبِسُونَ ⑥ وَلَقَدِ اسْتَهْزَئَ بِرُسُلِّنَا مِنْ قَبْلِكَ فَحَاقَ
 بِالَّذِينَ سَخِرُوا مِنْهُمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزَءُونَ ⑦ قُلْ
 سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ ⑧
 قُلْ لِمَنْ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلْ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى
 نَفْسِهِ الرَّحْمَةَ لَيَجْمَعَنَاكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَارِبَّ فِيهِ الَّذِينَ
 خَسِرُوا أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ ⑨ وَلَهُ مَا سَكَنَ فِي الْأَيَّلِ
 وَالنَّهَارِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ⑩ قُلْ أَغَيْرَ اللَّهِ أَنْتُمْ ذُولُوا لِيَّا
 فَإِطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ⑪ قُلْ
 إِنِّي أُمِرْتُ أَنْ أَكُونَ أَوْلَى مَنْ أَسْلَمَ وَلَا تَكُونَنَّ مِنَ
 الْمُشْرِكِينَ ⑫ قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ
 يَوْمٍ عَظِيمٍ ⑬ مَنْ يُصْرَفُ عَنْهُ يَوْمَئِنَّ فَقَدْ رَحِمَهُ وَ
 ذَلِكَ الْفَوْزُ الْمُبِينُ ⑭ وَإِنْ يَمْسِكَ اللَّهُ بِضُرِّ فَلَا كَاشِفَ
 لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسِكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ
 قَدِيرٌ ⑮ وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادَهُ وَهُوَ الْعَلِيمُ الْخَيْرُ

9. மேலும்,(நம் தூதரான) அவரை ஒருமலக்காக நாம் ஆக்கி(அனுப்ப)யிருந்தால் அவரை ஒரு மனிதராகவே நாம் ஆக்கி(அனுப்பி)யிருப்போம். அப்பொழுது அவர்கள் குழம்பிக்கொண்டிருந்த ஒன்றையே அவர்களுக்கு நாம் குழப்பியவர்களாவோம்.

10. (நபியே!) உமக்கு முன்னர் (வந்த மற்ற) தூதர்களும் திட்டமாக பரிகசிக்கப் பட்டனர்; (முடிவில்) அவர்கள் எ(ந்த வேதனையான)தைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அது, அவர்களில் பரிகசித்துக் கொண்டிருந்தார்களே அத்தகையோரைச் சூழ்ந்து கொண்டது.

11. "நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்துபின்னர் (உங்களைப் போல் அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள் என்று (நபியே! நீர் அவர்களிடம்) கூறுவீராக!

12. (அன்றியும்) "வானங்களில், மற்றும் பூமியில் உள்ளவை (யாவும்) யாருக்கு உரியன?" என நீர் (அவர்களைக்) கேட்பீராக! ("இவை யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன" என்று கூறுவீராக! அவன் கருணையைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான்; நிச்சயமாக உங்களை, மறுமை நாளில் அவன் ஒன்று சேர்ப்பான்; அ(ந்நாள் நடந்தேறுவ)தில் சந்தேகமேயில்லை; (நிராகரித்து) தங்களுக்குத் தாங்களே நவுட்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களே அத்தகையோர்_ அவர்கள் (இதனை) நம்பவேமாட்டார்கள் .

13. இரவில், மற்றும் பகலில் வாழ்ந்திருப்பவை (அனைத்தும்), அவனுக்கே உரியன! அவனேதான் நன்கு செலியேற்பவன், (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

14. "வானங்களை, மற்றும் பூமியைப் படைத்த அல்லாஹ் அல்லாதவனை (வணக்கத்திற்கும், உதவியை நல்குவதற்குமுடிய) பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக் கிள்ளான்; (எவராலும்) அவன் உணவளிக்கப்படமாட்டான்" என(நபியே!) நீர் கூறுவீராக! "முற்றிலும் அவனுக்கு கீழ்ப்படிந்தவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கவேண்டுமென்றும், (அல்லாஹ்வுக்கு) இணைவைத்துக் கொண்டிருப்போரில் (ஒருவராக) நீர் ஆகி விடாதீர் என்றும் நிச்சயமாக நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று(ம்) நீர் கூறுவீராக!

15. "என்னுடைய இரட்சகனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என (நபியே! மேலும்) நீர் கூறுவீராக!

16. "எவர் அந்நாளில் அதனை(அவ்வேதனையை) விட்டுத்திருப்பப்படுகிறாரோ அவருக்கு திட்டமாக (அல்லாஹ்வாகிய) அவன் அருள் புரிந்து விட்டான்; அது தெளிவான வெற்றியுமாகும்"

17. இன்னும் (நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவது (ஒரு) துங்பத்தைக் கொண்டு பீடிப்பானாகில் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை; (அவ்வாறே) அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தித் தந்தால் (அதைத் தடுத்துவிடுவோர் எவருமில்லை) அவன், ஒவ்வொருபொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

18. மேலும், அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து (அவர்களை) அடக்கி ஆள்பவன்; அன்றியும் அவனே தீர்க்கமான அறிவுடையவன்; (யாவையும்) நன்கு உணர்பவன்.

قُلْ أَمْ شَيْءٌ أَكْبَرُ شَهَادَةً قُلِ اللَّهُ شَهِيدٌ بِإِنِّي وَبِيْنَكُمْ وَقَوْنَ
 وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُمْ بِهِ وَمَنْ أَلْعَنَهُ أَنْتُكُمْ
 لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ إِلَهَ أُخْرَى قُلْ لَا أَشْهُدُ قُلْ إِنَّمَا
 هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنِّي بِرَبِّي مُهَاجِرٌ كُوْنَ^{١٩} الَّذِينَ اتَّبَعُنَّهُمْ
 الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ الَّذِينَ حَسَرُوا أَنفُسَهُمْ
 فَهُمْ لَا يُؤْمِنُونَ^{٢٠} وَمَنْ أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا وَأَوْ
 كَذَبَ بِإِيمَانِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ^{٢١} وَيَوْمَ نَحْشِرُهُمْ جَمِيعًا
 ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شَرَكُوكُمُ الَّذِينَ كُنْدُمْ
 تَرْزَعُمُونَ^{٢٢} ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ إِلَّا أَنْ قَالُوا وَاللَّهُ رَبُّنَا مَا كُنَّا
 مُشْرِكِينَ^{٢٣} أَنْظُرْ كَيْفَ كَذَبُوا عَلَى أَنفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ
 مَا كَانُوا يَفْتَرُونَ^{٢٤} وَمِنْهُمْ مَنْ يُسْتَهْمِلُ إِلَيْكَ وَجَعَلْنَا عَلَى
 قُلُوبِهِمْ أَكْنَهَ أَنْ يَفْقُهُوهُ وَقَوْ أَذَانِهِمْ وَقَرَأْ وَأَنْ يَرُوا كُلَّ
 آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا حَتَّى إِذَا جَاءُوكَ يُجَادِلُونَكَ يَقُولُ الَّذِينَ
 كَفَرُوا إِنَّ هَذَا إِلَّا سَاطِيرُ الْأَوَّلِينَ^{٢٥} وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ
 وَيَنْثُونَ عَنْهُ وَإِنْ يَهْلِكُونَ إِلَّا أَنفُسُهُمْ وَمَا يَشْعُرُونَ^{٢٦}

19.(நபியே!) "சாட்சியால் மிகப் பெரியது எது?" என்றீர் (அவர்களைக்) கேட்பீராக; (அவர்களால் என்ன கூற முடியும்? நிரே அவர்களிடம்) அல்லாஹுவே எனக்கும் உங்களுக்கு மிடையில் சாட்சியாக(வும்) இருக்கின்றான்; இன்னும், இந்தக் குர் ஆனைக் கொண்டு உங்களுக்கும், (இது) சென்றடைந்தவர்களுக்கும், நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வறி மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது" (என்று கூறி,) "நிச்சயமாக அல்லாஹுவுடன் வேறு வணக்கத் திற்குரியவர்கள் இருப்பதாக (மெய்யாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா?" என்று (மதுவர்களை) நீர் கேட்பீராக ("இல்லை அவ்வாறு) நான் சாட்சி கூறுமாட்டேன்!" என்றுதீர்கூறுவீராக! "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன்ஒரோநாயன்தான்; இன்னும் (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதிலிருந்தும் நிச்சயமாக நான் நீங்கிக் கொண்டவன்" என்றுகூறுவீராக!

20. எவர்களுக்கு நாம் வேதத்தை கொடுத்திருந்தோமோ அத்தகையவர்கள்_ அவர்கள் தங்களுடைய ஆண்மக்களை அறிவதைப்போல, அவரை அறிவார்கள் (எனினும், அவர்களில்) எவர்கள் (இதனை மறைத்து) தமக்குத் தாமே நஷ்டமிழுத்துக் கொண்டனரோ, அவர்கள் தாம் நம்பிக்கைகொள்ளமாட்டார்கள்.

21 மேலும், அல்லாஹுவின் மீது பொய்யைக் கற்பனை செய்தவரைவிட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவரை விடவோ மிகப் பெரிய அநியாயக்காரர் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.

22 இன்னும் (அந்) நாளில் நாம், அவர்கள் அணைவரையும் ஒன்று திரட்டுவோம்; பின்னர் (அவர்களில்) இணைவைத்து வணங்கிக்கொண்டிருந்தோரிடம், ("உங்கள் இணையாளர்கள் என) நீங்கள் எவர்களை(க் கற்பனையாக) எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அத்தகைய உங்களுடைய இணையாளர்கள் எங்கே?" என்று நாம் கேட்போம்.

23. பின்னர் அவர்கள் "உங்களுடைய இரட்சகள் அல்லாஹுவின் மீது சத்தியமாக, நாங்கள் இணைவைக்கக்கூடியவர்களாக இருக்கவில்லை!" என்று கூறுவதைத் தவிர அவர்களின் உபாயம் (வேறு) இல்லை.

24. தங்களுக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (அல்லாஹுவுக்கு இணையானவர்களென்று) அவர்கள் (பொய்யாகக்) கற்பனை செய்து கொண்டிருந்தவைகள் அவர்களைவிட்டும் மறைந்துவிடும்.

25. (நபியே!) மேலும், அவர்களில் சிலர் உம்பால் (உமது உபதேசங்களை) செவியேற்பவர்கள் போன்று நடிப்ப) பார்கள். மேலும் அவர்கள் அதனை விளங்கிக் கொள்ள ஆதிருக்கும் படி, அவர்களுடைய இதயங்களில் திரைகளையும், அவர்களுடைய காதுகளில் (பயனுள்ளதைக்கேட்காத) செவிடையும் நாம் ஏற்படுத்தி விட்டோம். இன்னும் அத்தாட்சிகளை (கண்கூடாக) கண்டாலும், அவற்றை அவர்கள் நம்பவேமாட்டார்கள். (நபியே!) முடிவாக அவர்கள் உம்மிடம் வந்தால், உம் முடன் வாதாடுவார்கள்; "இவை முன் னோர்களின் கட்டுக் கதைகளேயன்றி (வேறு) இல்லை" என்றே நிராகரித்துக் கொண்டிருப்போர் கூறுவார்கள்.

26. ஆன்றியும், அவர்கள் (மற்றவர்களையும்) இ(க்குர் ஆனை கேட்ப)திலிருந்து தடுக்கிறார்கள். தாங்களும் இதைவிட்டு தூரமாகிக்கொள்கிறார்கள்; (இதனால்) அவர்கள் தங்களையே அல்லாது (வேறு எவரையும்) நாசமாக்கிக்கொள்வதில்லை; இன்னும் (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

وَلَوْ تَرَى إِذْ وَقْفُوا عَلَى النَّارِ فَقَالُوا يَا لَيْتَنَا نُرْدَ وَلَا نُكَنِّ بَ
 يَا لَيْتَ رَبِّنَا وَنَجْنُونَ مِنَ الْمُؤْمِنِينَ ۝ بَلْ بَدَ الَّهُمَّ مَا كَانُوا
 يُخْفِونَ مِنْ قَبْلِ وَلَوْرُدُ وَالْعَادُ وَالْمَانُهُوَ اعْنَهُ وَإِنَّهُمْ
 لَكَذِّبُونَ ۝ وَقَالُوا لَانْ هِيَ إِلَاحِيَا تُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ
 بِمَبْعُوثِينَ ۝ وَلَوْ تَرَى إِذْ وَقْفُوا عَلَى رَبِّهِمْ قَالَ أَلَيْسَ
 هَذَا بِالْحَقِّ قَالُوا بَلٌ وَرَبِّنَا قَالَ فَدُوْقُوا لِعَذَابَ بِمَا
 كُنْتُمْ تَكْفُرُونَ ۝ قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا يُلْقَأُ اللَّهُ طَحَّى
 إِذَا جَاءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوا يَحْسِرَنَا عَلَى مَا فَرَطْنَا فِيهَا لَا
 وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَى ظُهُورِهِمْ لَا سَاءَ مَا يَرِزُونَ ۝ وَ
 فَالْحَيَاةُ الدُّنْيَا إِلَالَعِبٍ وَلَهُوَ وَلَكُلَّا رِزْقُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ
 يَتَقْوَنَ أَفَلَا تَعْقِلُونَ ۝ قَدْ تَعْلَمُ إِنَّهُ لَيَحْزُنُكَ الَّذِي
 يَقُولُونَ فَإِنَّهُمْ لَا يَكِنُّ بُونَكَ وَلَكِنَ الظَّالِمِينَ يَا لَيْتَ اللَّهُ
 يَعْجَدُونَ ۝ وَلَقَدْ كَذَّبَتْ رُسُلٌ مِنْ قَبْلِكَ فَصَبَرُوا عَلَى
 مَا كَذَّبُوا وَأُوذُوا حَتَّىٰ أَشْهُمْ نَصْرُنَا وَلَمْ يَمْبَدِلْ
 لِكَلِمَاتِ اللَّهِ وَلَقَدْ جَاءَكَ مِنْ شَبَائِي الْمُرْسَلِينَ ۝

27. (நரக) நெருப்பின் மீது அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீர் (அவர்களைப்) பார்ப்பீராயின்," நாங்கள் (உலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்படவேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இரட்சகனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்கவும் மாட்டோமே; இன்னும், விசுவாசிகளில் நாங்கள் ஆகிவிடுவோமே" என்று அவர்கள் கூறுவார்கள்.

28. அவ்வாறல்ல! இதற்கு முன்னர் அவர்கள் (தங்களுக்குள்) மறைத் துவைத்துக்கொண்டிருந்ததே அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது (ஏனென்றால்) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்ட போதிலும், எதைவிட்டுத்தடுக்கப்பட்டார்களோ அதன்பக்கமே திரும்புவார்கள்; இன்னும், நிச்சயமாக அவர்கள், பொய்யர்களாவர்.

29. அன்றியும், "இது, நம்முடைய இவ்வுலக வாழ்வைத் தவிர (இறந்தபின் வேறு வாழ்க்கை) இல்லை; (இறந்த பின்) நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) எழுப்பப்படுகிறவர்களுமல்லவர்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

30. மேலும், அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டுத்) தங்கள் இரட்சகன் முன் நிறுத்தப்படும் பொழுது, (நபியே! அவர்களை) நீர் காண்பீராயின், (அது சமயம் அவர்களிடம், "விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?" என்று அவன் கேட்பான். அ(தற்க)வர்கள், "ஆம்! எங்கள் இரட்சகன் மீது ஆணையாக (உண்மை தான்)" எனக் கூறுவார்கள். அ(தற்க)வன், ("இதனை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள் என்று கூறுவான்.

31. (ஆகவே மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர்; முடிவாக, அவர்களுக்கு மறுமை நாள் திடீரென வந்துவிட்டால், அவர்களோ தங்கள் பாவச்கமைகளைத் தங்கள் முதுகுகளின்மீது சுமந்தவர்களாக, "அவ்வுலகத்)தில் நாங்கள் செய்யத்தவறவிட்டவைகளின்மீது எங்களுக்கு எற்பட்ட கைசேதமே!" என்று கூறுவார்கள்; தெரிந்து கொள்ளுங்கள்; அவர்கள் சுமந்து கொண்டிருப்பது மிகக் கெட்டதாகிவிட்டது.

32. மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும், பயபக்தியிடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடாகிறது மேலானதாகும்; நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளமாட்டார்களா?

33. (நபியே! உம்மைப் பொய்யரென) நிச்சயமாக அவர்கள் கூறிக்கொண்டிருப்பது, உமக்குக் கவலையைத் தருகின்றது என்பதைத் திட்டமாக நாம் அறிவோம்; ஆகவே நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; எனினும், அந்த அறியாயக்காரர்கள் அல்லாஹ் வின் வசனங்களை (யே பொய்யாக்கி) மறுக்கின்றனர்.

34. (நபியே!) திட்டமாக உமக்கு முன் (நம்முடைய) தூதர்களும் (இவ்வாறே) பொய்யாக்கப்பட்டனர்; தாம் பொய்யாக்கப்பட்டதன் மீதும், துன்புறுத்தப் பட்டதன் மீதும், அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர்; அல்லாஹ் வுடைய வார்த்தை (பேச்சுக்)களை மாற்றுகிறவர் எவரும் இல்லை; (நம்) தூதர்களின் (இத்தகைய) செய்தி திட்டமாக உம்மிடம் வந்துமிருக்கிறது.

فَإِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنْ أَسْتَطَعْتَ أَنْ تَبْتَغِي
 نَفَقَاتِ الْأَرْضِ أَوْ سُلْمَانًا فِي السَّمَاءِ فَتَأْتِيهِمْ بِآيَةٍ وَلَوْ شَاءَ اللَّهُ
 لَجَمَعَهُمْ عَلَى الْهُدَى فَلَا تَكُونَ مِنَ الْجَاهِلِينَ ۝ إِنَّمَا يَشْتَجِبُ
 الَّذِينَ يَسْمَعُونَ وَالْمُؤْمِنُ يَعْتَهُمُ اللَّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ ۝ وَ
 قَالُوا وَلَا نُرِزُّ عَلَيْهِ آيَةً مِنْ رَبِّهِ قُلْ إِنَّ اللَّهَ قَادِرٌ عَلَى أَنْ
 يُرِزِّلَ آيَةً وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ۝ وَمَا مِنْ دَآبَةٍ فِي
 الْأَرْضِ وَلَا طَيرٌ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا مُحَمَّدٌ مَثَلُكُمْ طَامِرٌ
 فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ ۝ وَالَّذِينَ كَذَّبُوا
 بِآيَاتِنَا أَصْمَمْ وَبِكُمْ فِي الظُّلْمَاتِ مَنْ يَشَاءُ اللَّهُ يُصْلِلُهُ وَمَنْ يَشَاءُ
 يَجْعَلُهُ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ۝ قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَشْكُّ عَذَابَ
 اللَّهِ أَوْ أَتَنْكُمُ السَّاعَةَ أَغْيَرَ اللَّهُ تَدْعُونَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ۝
 بَلْ إِيَّا هُنَّ تَدْعُونَ فَيَكْشِفُ مَا تَدْعُونَ إِلَيْهِ إِنْ شَاءَ وَتَسْوَنَ
 مَا تُشْرِكُونَ ۝ وَلَقَدْ أَرْسَلْنَا إِلَيْهِمْ مِنْ قَبْلِكَ فَأَخْذَنَاهُمْ بِالْبَأْسَاءِ
 وَالضَّرَّ أَعْلَمُهُمْ يَتَضَرَّعُونَ ۝ فَلَوْلَا أَذْجَأْهُمْ بِأُسْنَاتِ ضَرَّعُونَ
 وَلَكِنْ قَسْتُ قُلُوبَهُمْ وَرَزَّيْنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ ۝

قُلْ أَرَأَيْتُمْ
 بِآيَاتِنَا أَصْمَمْ وَ

بِكُمْ فِي

35. இன்னும் (நபியே!) அவர்களுடைய புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தோன்றினால், பூமியில் (அதன் ஆழத்தில் செல்ல) ஒருக்கரங்கத்தையோ அல்லது வானத்தில் (ஏற்கிச்செல்ல) ஒரு ஏணியையோ தேடிக்கொள்வதற்கும், பின்னர் (அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை நீர் அவர்களுக்குக்கொண்டு வருவதற்கும் நீர் சக்திபெற்றால் (அவ்வாறு செய்வீராக! அப்போதும் அவர்கள் உம்மைநிராகரித்துக்கொண்டுதானிருப்பார்கள்) இன்னும், அல்லாஹ் நாடினால் அவர்களை நேர் வழியின்மீது ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே, நிச்சயமாக அறிவில்லாதவர்களில் (ஒருவராக) நீர் ஆகிவிடவேண்டாம்.

36. (உமதழைப்பிற்கு) பதில் கூறுபவரெல்லாம் (உமக்குச்) செவியேற்கிறார்களே அவர்கள் தாம். (இவர்களோ செவியேற்க முடியாத இறந்தவர்களைப் போலவே யிருக்கின்றனர்). இன்னும் இறந்தவர்கள் - அவர்களை (மறுமையில்தான்) அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான். பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.

37. " (நம் விருப்பப் பிரகாரம்) அவருடைய இரட்சகணிடமிருந்து அவர்மீது ஓர் அத்தாட்சி இறக்கப்பட்டிருக்கக்கூடாதா? " என்றும் அவர்கள் கேட்கின்றனர்; (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! " (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடைவன். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்) எனினும், அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டார்கள்.

38. மேலும், பூமியில் ஊர்ந்து திரிகிறதும், தம்முடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடிய பறவையும், உங்களைப்போன்ற (ஜீவனுள்ள) இனங்களேயன்றி வேறில்லை; (இவைகளில்) எதையும் (நம்முடைய பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹால் மற்றும் பூலில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை; பின்னர், (ஒருநாளில் யாவரும்) தம் இரட்சகணின்பக்கம் ஒன்று திரட்டப்படுவர்.

39. இன்னும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றனரே அவர்கள், இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ் எவ்வரை நாடுகிறானோ அவ்வரைத் தவறான வழியிற் செல்ல விட்டு விடுகின்றான்: இன்னும், எவ்வரை அவன் நாடுகிறானோ அவ்வரை நேரான வழியில் ஆக்குகின்றான்.

40. (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! " உங்களுக்கு அல்லாஹ் வேதனை வந்து விட்டால், அல்லது உங்களுக்கு மறுமைநாள் வந்து விட்டால், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்?" என்பதை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள்.

41. அவ்வாறன்று! (அந்நேரத்தில்) அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அதுசமயம் எதற்காக நீங்கள் அழைத்தீர்களோ அதை அவன் நாடினால் நீக்கிவிடுவான். நீங்கள் (அந்த அல்லாஹ் வுக்கு) இணை வைத்திருந்தவற்றை மறந்தும் விடுவீர்கள்.

42. இன்னும் (நபியே!) உமக்கு முன்னர் பல சமூகத்தார்க்கும் நாம் (நம்முடைய) தூதர்களை நிச்சயமாக அனுப்பிவைத்தோம் (எனினும், அத்தூதர்களை அவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே) அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.

43. நம் வேதனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் (அதிலிருந்து காத்துக் கொள்ள பிரார்த்தனைகள் செய்து) பணிந்திருக்க வேண்டாமா? ஆனால், அவர்களுடைய இதயங்கள் கல்நெஞ்சாகிவிட்டன. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளை, ஷஷ்த்தான் அவர்களுக்கு அலங்காரமாகக் காண்பித்துவிட்டான்.

فَلَمَّا نَسُوا مَا ذُكِرَ وَأَبْيَهُ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ
 حَتَّىٰ إِذَا فِرَحُوا بِهَا أُتُوا أَخْذَنَهُمْ بَعْتَهُ فَإِذَا هُمْ
 مُبْلِسُونَ ۝ فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ
 رَبِّ الْعَالَمِينَ ۝ قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَخْذَ اللَّهُ سَمْعَكُمْ وَ
 أَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُمْ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهُ يَأْتِيَكُمْ بِهِ أَنْظَرْ
 كَيْفَ نُصِرِّفُ الْأَيَتِ ثُمَّ هُمْ يَصْدِرُونَ ۝ قُلْ أَرَءَيْتُمْ إِنْ
 أَتَكُمْ عَذَابُ اللَّهِ بَعْتَهُ أَوْ جَهَرَةً هَلْ يُهْلِكُ إِلَّا الْقَوْمُ
 الظَّالِمُونَ ۝ وَمَا زَرَّ إِلَّا مُرْسَلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرُونَ وَمُنذِرُونَ
 فَمَنْ أَمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزُنُونَ ۝
 وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا يَمْسُحُونَهُمُ الْعَذَابُ بِهَا كَانُوا
 يَفْسُدُونَ ۝ قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ
 الغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلِكٌ إِنْ أَتَيْتُهُ لِآمَانًا يُوحَى إِلَيَّهُ
 قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ ۝
 وَالَّذِينَ رُبِّهُمُ الَّذِينَ يَنْجَا فُونَ أَنْ يُحْشِرُوا إِلَىٰ رَبِّهِمْ لَيْسَ
 لَهُمْ مِنْ دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَعَلَّهُمْ يَتَّقُونَ ۝

44. அவர்களுக்கு நினைவுட்டப் பட்ட (நல்லுபதேசத்)தை அவர்கள் மறந் துவிடவே, அவர்களைச் சோதிக்கும் பொருட்டு) ஓவ்வொரு பொருளின் வாயில்களையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம்; (அவர்களுக்குத் தேவையானவை அனைத்தும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன.) முடிவாக அவர்களுக்குக் கொடுக்கப் பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்துக் கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரெனப் பிடித்துவிட்டோம்; அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகி விட்டனர்.

45. ஆகவே, அநியாயம் செய்துகொண்டிருந்த அச்சமூகத்தாரின் வேர் துண்டிக்கப் பட்டுவிட்டது (அவர்கள் அடியோடு அழிக்கப் பட்டனர்). இன்னும், எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.

46. அல்லாஹ் உங்களுடைய செவிப் புலனையும், பார்வைகளையும் பறித்துவிட்டு, உங்கள் இதயங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ் வையன்றி எந்த நாயன் அவைகளை உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பான், என்பதை நீங்கள் (எனக்குத்) தெரிவியுங்கள்" என்று (நபியே) நீர் (அவர்களைக்) கேட்பீராக! (நம்முடைய ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (வித விதமாக) நாம் விவரிக்கின்றோம் என்பதையும் நீர் கவனிப்பீராக! (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தேவருகின்றனர்.

47. (நபியே! அவர்களை) நீர் கேட்பீராக! "திடீரெனவோ, அல்லது வெளிப்படையாகக்கெதிரிலோ அல்லாஹ்வுடையவேதனை உங்களிடம் வந் துவிட்டால், (என்னவாகும் என்பதை) நீங்கள் எனக்குக் கூறுங்கள். (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார சமூகத்தாரரத் தவிர (மற்றெவரும்) அழிக்கப் படுவார்களா?" இல்லை இவர்கள்தான் அழிக்கப் படுவார்கள்.

48. இன்னும், நன்மாராயம் கூறுகிறவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர்களாகவுமே தவிர தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) விசவாசித்து, (தங்களைச்) சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு எத்தனையபயமுமில்லை; அவர்கள் (அதுபற்றி) கவலையும் அடைய மாட்டார்கள்.

49. இன்னும், (உங்களில்) நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர் – அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்காது) பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை வேதனை பிடித்துக் கொள்ளும்.

50. (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக! "அல்லாஹ்வுடைய பொக்கிழங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்று நான் உங்களிடம் கூறவுமில்லை; எனக்கு வறீயின் மூலம் ஆறிவிக்கப் பட்டவைகளையன்றி (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை." குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?" என (நபியே) நீர் கேட்பீராக! ஆகவே நீங்கள் சிந்திக்கமாட்டார்களா?

51. இன்னும், (நபியே! மறுமையில்) தங்கள் இரட்சகணிடம் ஒன்று திரட்டப் படுவதை பயப்படுகின்றார்களே அத்தகையோரை, (குர் ஆனாகிய) அதனைக் கொண்டு அவர்கள் பயபக்தியுடையோராவதற்காக நீர் எச்சரிக்கை செய்வீராக! அவர்களுக்கு (அந்நாளில்) பாதுகாப்பளிப்பவரோ பரிந்து பேசபவரோ அவளையன்றி (வேறெவரும்) இல்லை.

وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدْوَةِ وَالْعَشِيِّ
 يُرِيدُونَ وَجْهَهُ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَ
 مَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِنْ شَيْءٍ فَتَطْرُدُهُمْ فَتَكُونُ مِنَ
 الظَّالِمِينَ ٥٧ وَكَذَلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بَعْضًا لِيَقُولُوا أَهُؤُلَاءِ
 مِنَ اللَّهِ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمُ بِالشَّاكِرِينَ ٥٨
 وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِاِيمَنَا نَفَقُلُ سَلَامٌ عَلَيْكُمْ كُلُّ
 رَبِّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْ كُوْنٍ سُوءً إِبْرَاهِيمَ
 ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَهُ فَإِنَّهُ غَفُورٌ رَّحِيمٌ ٥٩ وَكَذَلِكَ
 نُفِصِّلُ الْآيَتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ ٦٠ قُلْ إِنِّي
 نُهِيَتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ قُلْ لَا
 أَتَتِبُّعُ أَهْوَاءَكُمْ قَدْ ضَلَّلْتُ إِذَا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ ٦١
 قُلْ إِنِّي عَلَى بَيْنَتِهِ مِنْ رَبِّي وَكَذَلِكَ بِهِ مَا عِنْدِي مَا
 تَسْتَعِجِلُونَ بِهِ إِنَّ الْحُكْمَ إِلَّا لِلَّهِ يَقْضِي الْحَقَّ وَهُوَ
 خَيْرُ الْفَصِيلَيْنَ ٦٢ قُلْ لَوْا نَّعْنَدِي مَا تَسْتَعِجِلُونَ بِهِ
 لَقُضِيَ الْأَمْرُ بِنِي وَبَيْنَكُمْ وَإِنَّهُ أَعْلَمُ بِالظَّالِمِينَ ٦٣

52. மேலும், (நபியே!) காலையிலும் . மாலையிலும் தங்களுடைய இரட்சகளை, அவன் திருமுகத்தை நாடிக்கொண்டு அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருப்போரை நீர் விரட்டிவிட வேண்டாம் ; அவர்களுடைய கணக்கிலிருந்து யாதொன்றும் உம்மீது (பொறுப்பாக) இல்லை. உம்முடைய கணக்கிலிருந்து யாதொன்றும் அவர்கள் மீது (பொறுப்பாக) இல்லை ; ஆகவே, நீர் அவர்களை விரட்டினால், அநியாயக்காரர்களில் (ஒருவராக) நீர் ஆகிவிடுவீர்.

53. "நமக்கிடையில் (ஏழூகளாகிய) இவர்கள்மீதா அல்லாஹ் பேரருள்புரிந்து விட்டான்?" என்று(பணக்காரர்கள்)கூறுவதற்காக இவ்வாறே அவர்களில் சிலரை, சிலரைக் கொண்டு நாம் சோதித்தோம்; நன்றி செலுத்துவோரை அல்லாஹ் மிக்க அறிந்தவனில்லையா?

54. மேலும், நம்முடைய வசனங்களை விசவாசிப்போர் (நபியே!) உம்மிடம் வந்தால், (நீர் அவர்களுக்கு, "ஸ்லாமுன் அலைக்கும்) _ உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!" உங்களுடைய இரட்சகள் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக உங்களில் எவ்ரேனும் அநியாமையின் காரணமாக (யாதொரு) தீமையைச் செய்து விட்டு, பிறகு அதன் பின்னர் அதற்காகப் பச்சாதாபப் பட்டு (அதிலிருந்து விலகி) சீர் திருத்திக் கொண்டாரோ (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவான்; ஏனென்றால்)"நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிகக்கிருபையுடையவன்" என்று நீர் கூறுவீராக!

55. அன்றியும் வசனங்களை இவ்வாறே நாம் விவரிக்கின்றோம்; குற்றவாளிகளின் வழி (இன்னதெனச் சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காகவும் (இவ்வாறு விவரிக்கின்றோம்).

56. (அவர்களிடம்)"அல்லாஹ்ஸவயன்றி நீங்கள் (வணங்கி) அழைக்கின்றீர்களே அவர்களை நான் வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப் பட்டுள்ளேன்" என்று (நபியே!நீர்)கூறுவீராக! "உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; அப்போது திட்டமாக நானும் வழிதவறி விடுவேன்; நான் நேரான வழியை அடைந்தவர்களிலும் இருக்கமாட்டேன்" என்று(ம்) கூறும்.

57. "நிச்சயமாக நான், என் இரட்சகனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன் ; அதனையும் நீங்கள் பொய்யாக்கின்றீர்கள் ; எதற்கு நீங்கள் அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையானது) என்னிடம் இல்லை ; அதிகாரம்யாவும் அல்லாஹுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை ; அவன் உண்மையை விவரிக்கின்றான். இன்னும் , தீர்ப்பளிப்போரில் அவன் மிக்க மேலானவன் " என்று (நபியே!) நீர் கூறுவீராக!

58. "எ(வ்வேதனையான)தை நீங்கள் அவசரப் படுகிறீர்களோ அது நிச்சயமாக என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும், எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரையில்) தீர்க்கப்பட்டிருக்கும். மேலும், அல்லாஹ், அநியாயக்காரர்களை மிக்க அறிந்தவன்" என்றுகூறுவீராக!

وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا
 تَسْقُطُ مِنْ وَرْقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَمَةٌ فِي ظُلْمَتِ الْأَرْضِ وَلَا رَظِيبٌ
 وَلَا يَأْتِي إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ ٤٠ وَهُوَ الَّذِي يَتَوَفَّكُمْ بِاللَّيْلِ وَ
 يَعْلَمُ مَا جَرَحْتُمُ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيَقْضِيَ أَجَلُ مُسَمًّى
 ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُدْسِئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ٤١ وَهُوَ الْقَاهِرُ
 فَوْقَ عِبَادِهِ وَيُرِسِّلُ عَلَيْكُمْ حَفَاظَةً حَتَّى إِذَا جَاءَ أَهْدَكُمْ
 الْمَوْتُ تَوَفِّهُ رُسُلُنَا وَهُوَ لَا يُفَرِّطُونَ ٤٢ ثُمَّ رُدُّوا إِلَى اللَّهِ
 مَوْلَاهُمُ الْحَقِيقَ الَّذِي هُوَ الْحَكَمُ وَهُوَ أَسْرَعُ الْحَسِيبِينَ ٤٣ قُلْ مَنْ
 يُنْجِي كُمْ مِنْ ظُلْمَتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُونَهُ تَضَرَّعًا وَخَفْيَةً لِئِنْ
 أَنْجَدْنَا مِنْ هُذِهِ لَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ ٤٤ فَلِإِنَّ اللَّهَ يُنْجِي كُمْ
 مِنْهَا وَمِنْ كُلِّ كَرِبٍ ثُمَّ أَنَّهُمْ شَرِكُونَ ٤٥ قُلْ هُوَ الْقَادِرُ عَلَىَّ
 أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ
 يَلْسِكُمْ شَيْئًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسًا بَعْضٌ أَنْظُرْكُمْ كَيْفَ نُصَرِّفُ
 الْأَلْيَتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ ٤٦ وَكَذَّبَ بِهِ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ قُلْ
 لَسْتُ عَلَيْكُمْ بُوكِيلٌ ٤٧ لِكُلِّ نَبَأٍ مُسْدَعٌ وَسَوْفَ تَعْلَمُونَ ٤٨

59. இன்னும், அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன; அவற்றிலுள் எவற்றை அவனையன்றி வேறெலரும் அறியார்; மேலும், கரையிலும், கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான்; அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை; பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருள்களில் (புதைந்து) கிடக்கும் வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான(பதிவுப்)புத்தகத்தில் இல்லாமலில்லை.

60. அன்றியும், அவன் எத்தகையவனென்றால், (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும்பொழுது) அவன்தான், உங்களின் உயிர்க் களை கைப்பற்றிக் கொள்கிறான்; மேலும், நீங்கள் பகலில் சம்பாதிக்கின்றவற்றையும் அவன் அறிகின்றான்; பின்னர் (உங்களுக்குக்) குறிப்பிட்டப்பட்ட தவணை பூர்த்திசெய்யப்படுவதற்காக அ(ப்பகலான)தில் அவன் (உணர்ச்சியை உண்டுபண்ணி) உங்களை எழுப்புகிறான்; பின்னர், உங்களுடைய (இறுதி) மீட்சி அவனின் பக்கமே இருக்கிறது; பின்னர், நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்.

61. மேலும், அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து அடக்கி ஆளுகின்றவன்; இன்னும் உங்களுக்குப் பாதுகாப்பாளர்களான மலக்குக் களையும் அவன் அனுப்புகிறான்; முடிவாக உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், அவரை நம்முடைய தூதர்கள் இறக்கச் செய்கின்றனர்; அவர்கள் (கைப்பற்றிய உயிரை எங்கு சேர்த்து வைக்கவேண்டுமோ அங்கு சேர்த்துவைப்பதில் எக்குறையும் செய்யமாட்டார்கள்.

62. (இதன்) பின்னர், அவர்கள் தங்களின் உண்மையான எஜ்மானனாகிய அல்லாஹ்விடமே திருப்பிக் கொண்டுவரப்படுவார்கள்; அறிந்து கொள்ளுங்கள்; (அந்நேரத்தில்) தீர்ப்புக் கூறும் அதிகாரம் அவனுக்கே உரித்தானது; அன்றியும் அவன் கணக்கெடுப்போரில் மிகத் தீவிரமானவன்.

63. "கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் சிக்கித்தவிக்கும் போது அவற்றி) லிருந்து உங்களை ஈடேற்றுபவன் யார்? (அவ்வேளை) பணிவாகவும், மறைவாகவும் எங்களை அவன் இதைவிட்டும் ஈடேற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி கெலுத்துவோர்களில் ஆகிவிடுவோம்" என்று நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

64. "இதிலிருந்தும், மற்றெல்லாக் கவுட்டத்திலிருந்தும் உங்களை ஈடேற்றுபவன் அல்லாஹ்தான்; (அதிலிருந்து உங்களை ஈடேற்றிய) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணைவைக்கின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

65. (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! "உங்கள் தலைகளுக்கு மேலிருந்தோ, அல்லது உங்கள் பாதுகாக்குக்கீழிருந்தோ உங்களுக்கு (யாதொரு) வேதனையை அவன் அனுப்புவதற்கும், அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, (உங்களுக்கு மத்தியில் நீங்கள் போர், சிறைச் சேதம் ஆகியவற்றைச் செய்து) உங்கள் சிலரின் கொடுமையை(க் கொண்டு) மற்ற சிலரைச் சுவைக்கச் செய்வதற்கும் அவன் சக்தியுடையவன்". அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக, நாம் நம்முடைய வசனங்களை எவ்வாறு பல வகைகளில் திருப்பித்திருப்பி கூறுகின்றோம் என்று நீர் கவனிப்பீராக.

66. (நபியே! குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம்முடைய சமூகத்தார் இதனையும் பொய்யாக்குகின்றனர். (ஆகவே, அவாகளிடம்) "நான் உங்கள்மீது பொறுப்பாளன்றல்" என்று நீர் கூறுவீராக!

67. "ஓவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயமுண்டு; (அதனைப் பற்றிவிரைவில்) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்".

وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَتِنَا فَاعْرِضْ عَنْهُمْ حَتَّى
 يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَامْمَائِيْسِيَّتَكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدُ
 بَعْدَ الذِّكْرِي مَعَ الْقَوْمِ الظَّلِيمِينَ ^{٢٨} وَمَا عَلَى الَّذِينَ يَتَّقُونَ
 مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَلَكِنْ ذِكْرِي لَعْنَهُمْ يَتَّقُونَ ^{٢٩} وَذَرْ
 الَّذِينَ اخْنَدُوا دِينَهُمْ لَعْبًا وَلَهُوَ أَغْرِيَتُهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَ
 ذِكْرُهُ أَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسْبَتْ لَيْسَ لَهَا مِنْ دُونِ اللَّهِ
 وَلِيٌّ وَلَا شَفِيعٌ وَإِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَا يُؤْخَذُ مِنْهَا مَا أَوْلَاهُ
 الَّذِينَ أَبْسِلُوا إِيمَانَهَا كَسْبُوا لَهُمْ شَرَابٌ مِنْ حَمِيمٍ وَعَذَابٌ
 إِلَيْهِمَا كَانُوا يَكْفَرُونَ ^{٣٠} قُلْ أَنَّدُ عُوَامَنْ دُونِ اللَّهِ مَا لَهُ
 يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرْدِعُ عَلَى آعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ
 كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيْطَانُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ
 يَدُ عُونَةَ إِلَى الْهُدَى إِئْتِنَا قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى
 وَأَمْرُنَا النَّسِيلَمَ لِرَبِّ الْعَالَمِينَ ^{٣١} وَإِنْ أَقِيمُوا الصَّلَاةَ وَ
 اتَّقُوا هُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ ^{٣٢} وَهُوَ الَّذِي خَلَقَ
 السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَيَوْمَ يَقُولُ كُنْ فَيَكُونُ ه

١٢

الآية

68. மேலும் (நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீணாக வாதிப்பதில்) மூழ்கி இருக்கிறார்களே_ அத்தகையோரை நீர் கண்டால், அதல்லாத வேறு செய்தியில் அவர்கள் மூழ்கும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (இக்கட்டளையை விட்டும்) திட்டமாக ஷுத்தான் உம்மை மறக்கடித் து (அவர்களுடன் நீரும் இருந்து)ம் விட்டால், அது நினைவுக்கு வந்தபின்னர், அந்த அநியாயக்கார சமூகத்தாருடன் நீர் உட்கார்ந்திருக்கவேண்டாம்.

69. இன்னும், (வீணாக வாதிப்பதில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து பயபக்தியூடையவர் களுக்கு யாதொரு பொறுப்புமில்லை; எனினும், அவர்கள் பயபக்தியூடையவர்களாவதற்காக, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள்மீது) கடமையாகும்.

70. (நபியே!) தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களே, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை (மயக்கி) ஏமாற்றிவிட்டதே_ அத்தகையவர்களை, (அவர்கள் போக்கில்) நீர் விட்டுவிடுவீராக! இன்னும், ஒவ்வொர் ஆத்மாவும், தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில் நரகில்) தடுத்துவைக்கப்படா திருப்பதற்காக நீர் (அவர்களுக்குக் குர் ஆனாகிய) இதனைக் கொண்டு ஞாபகழுட்டுவீராக! (அந்நாளில்) அ(ந)த (ஆத்மாவி)ற்குப் பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ அல்லாஹ்வையன்றி ஒருவருமிரார்; இன்னும், (தங்கள் வேதனைக்குப்) பிரதியாக (ச்சாத்தியமான) யாவற்றையும் அது_அதுமா) கொடுத்தபோதிலும் அதிலிருந்து (எதையும்) எடுக்கப்படமாட்டாது; அத்தகையோர்_ அவர்கள் சம்பாதித்தவற்றைக் கொண்டு (நரகத்தினுள்) தடுக்கப் பட்டோராவர். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இவர்களுக்கு (குடிப்பதற்கு) எல்லைமீறி கொதித்ததிலிருந்து பானமும், மிகத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

71. (நபியே!) நீர் கூறுவீராக: "அல்லாஹ் வையன்றி, நமக்கு யாதொரு பலனைத்தராத, நமக்கு இடரும் செய்யாதவற்றை நாம் அழைப்போமா? இன்னும், அல்லாஹ் நம்மை நேர் வழியில் செலுத்திய பின்னரும், (நாம்) நம் பின்புறமே திருப்பப்பட்டு விடுவோமா? (அவ்வாறாயின்)" எங்களிடம் நேர் வழியின்பால் வந்து விடு என அவளை அழைக்கும் நன்பர்கள் அவனுக்கு இருக்க, ஷுத்தான்கள் யாரை வழிதவறச்செய்து, பூமியில் தட்டழிந்து திரிவோனாகி விட்டானோ அத்தகையவனைப் போல்_ (நாங்களும் ஆகி விடுவோம்) "நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழியாகிறது_ அதுதான் நேர்வழியாகும்; மேலும், அகிலத்தாரின் இரட்சகளாகிய அவனுக்கேஎங்களை நாங்கள் முற்றிலும் ஒப்படைத்து(தலை சாய்த்து)விட வேண்டுமென" என நாங்கள் கட்டளையிடப் பட்டுள்ளோம்" என்று(நபியே) நீர் கூறுவீராக!

72. "இன்னும் தொழுகையை நீங்கள் நிறைவேற்றி, அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள் (என்றும் கட்டளையிடப்பட்டுள்ளோம்). இன்னும், அவன் எத்தகையவனென்றால் அவன்பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்".

73. மேலும், அவன் எத்தகையவனென்றால், வானங்களை, மற்றும் பூமியை உண்மையாகவே அவன்தான் படைத்தான்; மேலும் (அவன் யாதொன்றைப் படைக்கக்கருதி) "ஆகுக!" என அவன் கூறும் நாளில், அது ஆகிவிடும்;

قَوْلُهُ الْحَقُّ وَلَهُ الْمُلْكُ يَوْمَئِنْفَخُ فِي الصُّورِ عِلْمُ الْغَيْبِ وَ
 الشَّهَادَةُ وَهُوَ الْحَكِيمُ الْجَيْرُ^٣ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لَأَبِيهِ ازْرَ
 اتَتْخِذْ أَصْنَامًا إِلَهَةً إِنِّي أَرِيكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُّبِينٍ^٤
 وَكَذَلِكَ نُرِقَ إِبْرَاهِيمُ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَيَكُونَ
 مِنَ الْمُوْقِنِينَ^٥ فَلَمَّا جَنَّ عَلَيْهِ الَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا
 رَبِّي فَلَمَّا آفَلَ قَالَ لَا أُحِبُّ الْأَفْلَيْنَ^٦ فَلَمَّا رَأَ القَمَرَ بَارِزَ غَيْرَ
 قَالَ هَذَا رَبِّي فَلَمَّا آفَلَ قَالَ لَئِنْ لَّمْ يَهْدِنِي رَبِّي لَا كُونَنِي
 مِنَ الْقَوْمِ الضَّالِّينَ^٧ فَلَمَّا رَأَ الشَّمْسَ بَارِزَةً قَالَ هَذَا رَبِّي
 هَذَا الْكَبِيرُ فَلَمَّا آفَلَ قَالَ يَقُولُ رَبِّي بَرِّي مَمَّا شَرِكُونَ^٨
 إِنِّي وَجَهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَيْنِيقًا وَمَا
 أَنَا مِنَ الْمُشْرِكِينَ^٩ وَحَاجَةَ قَوْمِهِ قَالَ أَتَحْتَاجُونِي فِي اللَّهِ
 وَقَدْ هَذِنْ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا
 وَسَعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَاتَتَنَذَرُونَ^{١٠} وَكَيْفَ أَخَافُ مَا
 أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ
 سُلْطَنًا فَإِنَّ الْقَرِيْقَيْنَ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ^{١١}

அவனுடைய சொல்தான் உண்மையானது; சூரி (குழல்) ஊதப்படும் நாளில் ஆட்சி(அதிகாரம்) அவன் (ஒருவ) னுடையதாகவே இருக்கும்; (அவனே) மறைவானவற்றையும் , வெளிப்படையானவற்றையும் அறிகிறவன், அவனே தீர்க்கமான அறிவுடையவன்;(யாவையும்)நன்கு உணர்பவன்.

74. இன்னும், இப்ராஹீம் தன் தந்தையாகிய ஆஜரிடம், "விக்கிரகங்களைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டாரா? உம்மையும், உம்முடைய சமூகத்தாரையும் பகிரங்கமான வழிகோட்டில் இருப்பதை நிச்சயமாக நான் காண்கின்றேன்" என்று கூறியதை_(நபியே! நினைவு கூர்வீராக)

75. மேலும், வானங்களுடைய இன்னும் பூமியுடைய (நம்முடைய) ஆட்சியை (அதில் நடந்தேறும் பிரமாண்டமான அத்தாட்சிகளை) நாம் இப்ராஹீமுக்கு இவ்வாறே காண்பித்தோம், அவர் உறுதி கொண்டவர்களில் ஆவதர்க்காகவும் (இவ்வாறு செய்தோம்).

76. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது (பிரகாசித்துக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தை அவர் கண்டுவிட்டு "இது(தான்) என்னுடைய இரட்சகன்" எனக் கூறினார். ஆனால், அது மறைந்தபோது, "மறையக் கூடியவற்றை நான் விரும்பமாட்டேன்" எனக் கூறிவிட்டார்.

77. பின்னர் சந்திரன் (பிரகாசமாக) உதயமாவதைக் கண்டபோது, "இது(வே) என்னுடைய இரட்சகன்" எனக் கூறினார்; அதுவும் மறையவே, (அதனையும் நிராகரித்துவிட்டு) "என் இரட்சகன் என்னை நேரான வழியில் செலுத்தாவிடில், வழி தவறிய சமூகத்தாரில் (ஒருவனாக) நிச்சயமாக நான் ஆகி விடுவேன்" என்று கூறினார்.

78. பின்னர் சூரியன் உதயமாவதைக் கண்டபோது, "இது என்னுடைய இரட்சகன்; இது மிகப் பெரியதாகும்" எனக் கூறினார்; பின்னர் அதுவும் மறையவே, அவர் (தம் சமூகத்தாரிடம்), "என் சமூகத்தாரே! நீங்கள் (அல்லாஹுவுக்கு) இணையாக்குபவைகளிலிருந்து நிச்சயமாக நான் (விலகி) நீங்கியவன்" என்று கூறினார்.

79. "வானங்களை, மற்றும் பூமியை எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே (அசத்தியமானவற்றைவிட்டு சத்தியத்தின்பால் நான்) சாய்ந்தவனாக, நிச்சயமாக நான் என் முகத்தைத் திருப்பி விட்டேன்; (அவனுக்கு எதனையும்) இணைவைப்போர்களிலும் (ஒருவனாக) நான் இல்லை" (என்று கூறினார்).

80. மேலும், (இதைப்பற்றி) அவருடன், அவருடைய சமூகத்தார் கள் விவாதித்தார்கள்; அ(தற்க)வர் (அவர்களிடம்) கூறினார்: "நீங்கள், (படைத்தவனாகிய) அல்லாஹுவைப் பற்றியா என்னுடன் வாதம் செய்கின்றீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேர் வழியைக் காட்டி விட்டான்; என் இரட்சகன் யாதொன்றை நாடினாலன்றி, நீங்கள் எதை அவனுக்கு இணைவைக்கின்றீர்களோ அதை நான் பயப்படவுமாட்டேன்; என் இரட்சகன் ஒவ்வொன்றையும் (தன்) அறிவால் சூழ்ந்தறிகிறான்; (ஆகவே நீங்கள் வணங்கும் தெய்வங்கள் அசத்தியமானவை என்பதை) நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டாமா?"

81. மேலும் "உங்களுக்கு யாதோர் அத்தாட்சியும் அவன் இறக்கிவைக் காமலிருந்தும் நிச்சயமாக நீங்கள் அல்லாஹுவுக்கு இணைவைத்திருப்பதைப்பற்றி (ஒரு சிறிதும்) நீங்கள் பயப்படாதவர்களாக இருக்க, நீங்கள் இணைவைத்த வைகளுக்கு நான் எவ்வாறு பயப்படுவேன்? (நம்) இரு பிரிவினரில் அச்சமற்றிருக்க மிகத் தகுதியுடையோர் யார் என்பதை நீங்கள் அறிந்தவர்களாயிருந்தால்" (கூறுங்கள் என்றும் கூறினார்).

الَّذِينَ آمَنُوا وَلَهُ يُلْسُو إِيمَانَهُمْ نُظْلِمُ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ
 وَهُمْ مُهْتَدُونَ ٤٠ وَتُلَكَ حَجَّتْنَا إِنَّا أَبْرَهِيمَ عَلَى قَوْمِهِ ٤١
 تَرْفَعُ دَرَجَاتٍ مَّنْ شَاءَ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلَيْهِ ٤٢ وَهَبْنَا
 لَهُ اسْحَقَ وَيَعْقُوبَ كُلَّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ
 وَمَنْ ذَرَّنَا هُدًى دَأْدَ وَسُلَيْمَانَ وَآيُوبَ وَيُوسُفَ وَمُوسَى وَ
 هَرُونَ وَكَذَلِكَ نَجَزِي الْمُحْسِنِينَ ٤٣ وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى
 وَإِلْيَاسَ كُلُّ مِنَ الصَّلِحِينَ ٤٤ وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُوْسَى
 وَلُوطًا وَكُلَّا فَضَلَّنَا عَلَى الْعَلِمِينَ ٤٥ وَمَنْ أَبَاهُمْ وَذَرَّنَاهُمْ
 وَأَخْوَانِهِمْ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صَرَاطِ الْمُسْتَقِدِمِ ٤٦
 ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ
 أَشْرَكُوا بِالْحِبْطِ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ ٤٧ أُولَئِكَ الَّذِينَ
 أَتَيْنَاهُمُ الْكِتَبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَإِنْ يَكْفُرُ بِهَا هُؤُلَاءِ
 فَقَدْ وَكَلَّا بِهَا قَوْمًا لَّيْسُوا بِهَا بِكَفِرٍ يُنَيَّ ٤٨ أُولَئِكَ
 الَّذِينَ هُدَى اللَّهُ فِيهِمْ دُهُورًا قُتِدَهُ قُتِلَ لَا
 أَسْلَكُمْ عَلَيْهِ أَجْرًا إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَلِمِينَ ٤٩

82. விசுவாசங் கொண்டு, பின்னர் தங்களுடைய ஈமானை (இணைவைத்தல் எனும்) அநீத்ததைக் கொண்டு கலந்து விடவில்லையே அத்தகையோர் – அவர்களுக்கே அபயமுண்டு; அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.

83. இன்னும் (மேற் கூறப்பட்ட) அவை, நம்முடைய அத்தாட்சிகளாகும்; இப்ராஹீம் தன் சமூகத்தார்க்கெதிராக (வெற்றி கொள்வதற்காக) நாம் அவைகளை அவருக்குக் (கற்றுக்)கொடுத்தோம்; நாம் நாடுவோரின் பதவிகளை நாம் உயர்த்துவோம்; (நபியே) நிச்சயமாக உம்முடைய இரட்சகன் மிக தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிகிறவன்.

84. இன்னும், நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும், (அவருடைய குமாரர்) யஃகைபையும் வெகுமதியாக வழங்கினோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; (இதற்கு) முன்னர் நூற்றொரு நால்லையும், அவருடைய சந்ததியிலிருந்து தாலுதையும், ஸுலைமானையும், அய்யுபையும், யூஸுலைபையும், மூஸாவையும், ஹாருணையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம்; நன்மை செய்வோருக்கு, இவ்வாறே நாம் (நற்)கூலி வழங்குகின்றோம்.

85. ஜகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாவையும் (நேரான வழியில் செலுத்தினோம்) இவர்களில் ஒவ்வொருவரும் நல்லவர்களில் உள்ளவராவர்.

86. இஸ்மாயீலையும், அல்யஸூவையும், யூனுஸையும், ஹாத்தையும் (நேர்வழியில் செலுத்தி இவர்களில்) ஒவ்வொருவரையும் அகிலத்தாரை விட மேன்மையாக்கியும் வைத்தோம்.

87. இவர்களுடைய முதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும் இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும், (பல்லர மேன்மையாக்கி வைத்ததுடன்) அவர்களை நாம் தேர்ந்தெடுத்து, நேரான வழியின்பாலும் அவர்களை நாம் செலுத்தினோம்.

88. (இவர்கள் யாவரும் சென்ற) அதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும் தன் அடியார்களில் அவன் நாடுகிறவருக்கு இதன் மூலம் நேர்வழிகாட்டுகிறான்; இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணைவைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) வைகள் (யாவும்) அவர்களை விட்டு அழிந்துவிடும்.

89. அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுக்கு வேதத்தையும், (மார்க்க)சட்டத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆகவே, அவைகளை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விடுவார்களாயின் (இவர்களுக்குப்பதிலாக) அவைகளை நிராகரிக்காதவர்களான (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் முஸ்லிம்களாகிய) ஒருகூட்டத்தாரை, திட்டமாக நாம் அதற்கு பொறுப்பாக்கி (ஏற்படுத்தி) விடுவோம்.

90. (பொறுப்பாக்கப்பட்ட) அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் (அவர்களை) நேர்வழியில் செலுத்தினான்; ஆகவே, அவர்களுடைய நேர்வழியை நீரும் பின்பற்றுவீராக! "இந்தக் குர்ஆன் உங்களுக்கு அறிவிப்ப)தற்காக, நான் உங்களிடம் யாதொரு கூலியை (பிரதிபலனை)யும் கேட்கவில்லை; (குர்ஆனாகிய) இது அகிலத்தார்க்கு நல்லுபதேசமே தவிர (வேறு) இல்லை" என (நபியே) நீர் கூறுவீராக!

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِذْ قَالُوا مَا أَنْزَلَ اللَّهُ عَلَىٰ بَشَرٍ
 مِّنْ شَيْءٍ قُلْ مَنْ أَنْزَلَ الْكِتَبَ الَّذِي جَاءَ بِهِ مُوسَىٰ نُورًاٰ
 هُدًى لِلنَّاسِ تَجْعَلُونَهُ قَرَاطِيسَ تُبَدِّلُونَهَا وَتُخْفِفُونَ كَثِيرًاٰ
 وَعِلْمُهُمْ نَالُهُ تَعْلَمُوا آنُتُمْ وَلَا أَبَاكُمْ قُلْ اللَّهُ ثُمَّ ذَرْهُمْ فِي
 خُوضِّهِمْ يَلْعَبُونَ^{٤١} وَهَذَا كِتَبٌ أَنْزَلْنَاهُ مُبَرَّكٌ مُصَدِّقٌ الَّذِي
 بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ أَرْمَ الْقُرْآنِ وَمَنْ حَوْلَهَا وَالَّذِينَ يُؤْمِنُونَ
 بِالْآخِرَةِ يُؤْمِنُونَ بِهِ وَهُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ^{٤٢} وَمَنْ
 أَظْلَمُ مِنْ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًاٰ وَقَالَ أُوحِيَ إِلَيَّ وَلَهُ يُوحِي
 إِلَيْهِ شَيْءٌ وَمَنْ قَالَ سَأَنْزِلُ مِثْلَ مَا أَنْزَلَ اللَّهُ وَلَوْتَرَىٰ إِذْ
 الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلِئَكَةُ بِإِسْطُوَ أَبْدِيَّهُمْ أَخْرِجُوا
 أَنفُسَكُمُ الْيَوْمَ تُبَخِّرُونَ عَذَابَ الْهُوَنِ بِمَا كُنْتُمْ تَفْعَلُونَ عَلَى اللَّهِ
 عَيْرَا الْحِقَّ وَكُنْتُمْ عَنِ ابْيَاتِهِ تَسْتَكِبِرُونَ^{٤٣} وَلَقَدْ جَنَّتُمُونَ
 فُرَادَى كَمَا خَلَقْنَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْنَمْ تَأْخُولُنَكُمْ وَرَأَ ظَهُورِكُمْ
 وَمَا نَرَىٰ مَعَكُمْ شُفَعَاءَ كُمُ الَّذِينَ زَعَمْتُمُ أَنَّهُمْ فِي كُمْ شَرَكَوْا
 لَقَدْ نَقْطَعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَا كُنْتُمْ تَرْعَمُونَ^{٤٤}

91. மேலும், அல்லாஹ் எந்த மனிதனின் மீதும் எதையும் இறக்கிவைக்கவில்லை என்று அவர்கள் கூறிய பொழுது, அல்லாஹ் வை அவனுக்குரிய தகுதிக்குத்தக்கவாறு அவர்கள்மதிக்கவில்லை; (ஆகவேநபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: "பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு நேர் வழி காட்டக் கூடியதாகவும் (உள்ள) மூஸா கொண்டு வந்த ("தவ்ராத்" என்னும்) வேதத்தை இறக்கியவன் யார்? நீங்கள், அ(வ்வேதத்)தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில் சிலவற்றை) வெளிப்படுத்துகிறீர்கள்; (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்தும் விடுகிறீர்கள்; (அதன் மூலமாகவே) நீங்களும், உங்கள் முதாதையர்களும் அறியாமலிருந்தவைகளை நீங்கள் கற்பிக்கப்பட்டார்கள்; (ஆகவே இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்? என நீரே அவர்களிடம் கேட்டுவிட்டு,) "அல்லாஹ் தான் (அதை இறக்கி வைத்தான்)" என்று கூறுவீராக! பின்னர் (வீண் விவாதத்தில்) அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பதிலேயே அவர்கள் விளையாடிக்கொண்டிருக்குமாறு அவர்களை விட்டுவிடுவீராக!

92. மேலும், (நபியே!) இது ஒரு வேதமாகும்; இதனை நாம் (உம்மீது) இறக்கிவைத்தோம்; (இதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக) பரகத்துச் செய்யப்பட்டதாகும், தனக்கு முன் உள்ள (வேதத்)தை உண்மையாக்கி வைக்கக் கூடியதாகும்; (ஆகவே,) நீர் (இதனைக் கொண்டு) உம் மூல்குரா (நகரங்களின் தாயாகிய மக்கா)வில் உள்ளவர்களையும், அதைச் சுற்றிலுமுள்ளவர்களையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் (இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம்) மேலும் மறுமையை நம்புகின்றார்களே, அத்தகையோர் – அவர்கள் இவ்வேதத் (அவசியம்) விசுவாசிப்பார்கள்; இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையைப் பேணுவார்கள்.

93. அல்லாஹ் வின்மீது பொய்யைக்கற்பனை செய்து கூறுபவனைவிட அல்லது வஹ்மீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க "எனக்கும் வஹ்மீ அறிவிக்கப்பட்டது" என்று கூறுபவனைவிட அல்லது அல்லாஹ் இறக்கிய இவ்வேதத்தைப் போல் நானும் இறக்குவேன்" என்றுகூறுபவனை விடமிகப் பெரிய அறியாய்க்காரன்யார்? இன்னும், இவ்வநியாயக் காரர்கள் மரண வேதனையிலிருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், "மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி, (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ் வின்மீது (பொய்யாகக்) கூறிக் கொண்டிருந்ததாலும், இன்னும் அவனது வசனங்களைவிட்டும் (அவற்றை ஏற்கமறுத்து) நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும் (அதற்குப் பகரமாக) இன்றையத்தினம் இழிவான வேதனையை நீங்கள் கொடுக்கப் படுகிறீர்கள். (என்று கூறுவதை நீர் காண்பீர்).

94. அன்றியும் (அல்லாஹ், மறுமையில் அவர்களிடம்) "முதன் முறையாக நாம் உங்களைப்படைத்தபிரகாரமே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தன்னந்தனியாக நம்மிடம் வந்து சேர்ந்து விட்டார்கள்; நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றை யெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டார்கள்; இன்னும், நிச்சயமாக அவர்கள் உங்களில் இணையாளர்கள் என எண்ணிக்கொண்டிருந்தீர்களே அத்தகைய உங்களுடைய பரிந்துரையாளர்களை உங்களுடன் நாம் காணவில்லை; உங்களுக்கிடையிலுள்ள (தொடர்புகளான) துதிட்டமாக அறுந்தும்விட்டது; (உங்களுக்கு உதவியும், பரிந்துரையும் செய்வார்களென்று) நீங்கள் கற்பனை செய்து கொண்டிருந்தீர்களே அவைகள் உங்களை விட்டு மறைந்தும் விட்டன" (என்று கூறுவான்).

إِنَّ اللَّهَ فِي لَقْبِ الْحَمْدِ وَالنَّوْىٰ يُخْرِجُ الْحَقَّ مِنَ الْمِيَّتِ وَفُخْرُ جُ
 الْمِيَّتِ مِنَ الْحَقِّ ذَلِكُمُ اللَّهُ فَإِنِّي تُؤْفِكُونَ^{٩٥} فَإِلَقُ الْأَصْبَارِ حَوْلَ
 جَعَلَ الْبَيْلَ سَكَنًا وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسَبَانًا ذَلِكَ تَقْدِيرُ الرَّبِّ
 الْعَلِيُّ^{٩٦} وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النَّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي
 ظُلْمَتِ الْبَرِّ وَالْبَحْرِ قَدْ فَصَلَنَا الْأَيَّتِ لِقَوْمٍ يَعْلَمُونَ^{٩٧} وَ
 هُوَ الَّذِي أَنْشَأَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةً فَمُسْتَقْرٌ وَمُسْتَوْدِعٌ
 قَدْ فَصَلَنَا الْأَيَّتِ لِقَوْمٍ يَفْقَهُونَ^{٩٨} وَهُوَ الَّذِي أَنْزَلَ مِنَ
 السَّمَاءِ مَاءً فَأَخْرَجَنَا بِهِ بَنَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجَنَا مِنْهُ خَضْرًا
 يُخْرِجُ مِنْهُ حَبَّاً مُتَرَاكِبًا وَمِنَ التَّخْلِيَّ مِنْ طَلْعَهَا قَنْوَانٌ دَانِيَّةٌ
 وَجَنَّاتٌ مِنْ أَعْنَابٍ وَالرَّيْثُونَ وَالرُّمَانَ مُشَتَّبِهَا وَغَيْرَ
 مُتَشَابِهٍ أَنْظُرُوهُ إِلَى ثَمَرَةٍ إِذَا أَتَهُ رَوَيْنِعَهُ إِنَّ فِي ذَلِكُمْ
 لَآيَتِ لِقَوْمٍ يُؤْمِنُونَ^{٩٩} وَجَعَلُوا إِلَهًا شَرَكَاءَ الْجِنَّ وَخَلَقُهُمْ
 وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَدَنَتِ ابْنَيْرِ عَلِيٍّ سُبْحَنَهُ وَتَعَلَّ عَنَّا يَصْفُونَ^{١٠٠}
 بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنِّي يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ يَكُنْ لَهُ
 صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ كُلُّ شَيْءٍ عَلِيمٌ^{١٠١}

95. நிச்சயமாக அல்லாஹ்தான் வித்துக்களையும், வினதகளையும் வெடி(த்துமுளை)க்கச் செய்கின்றவன்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகின்றான்; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் அவனே வெளிப்படுத்துகின்றவன்,(இவ்வாறு செய்கின்ற) அவன்தான்,(உங்கள்) அல்லாஹ் ஆகவே, நீங்கள் (அவனுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்வதிலிருந்து) எவ்வாறு திசை திருப்பப்படுகிற்கள்.

96. அவனே அதிகாஸை நேர(வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து) வெடிக்கச் செய்கிறவன்; அவனே (படைப்பினங்கள் அனைத்தும் களைப்பாறுவதற்காக) இரவை அமைதியானதாகவும், காலக்கணக்கிற்காகச் சூரியனையும், சந்திரனையும் ஆக்கினான்; இவை யாவும் (யாவரையும்) மிகைத்தோனாகிய, மிக்க அறிந்தோனாகியவனின் ஏற்பாடாகும்.

97. மேலும் அவன் எத்தகையவனைன்றால், உங்களுக்காக நட்சத்திரங்களை_ அவற்றைக்கொண்டு கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் (நேர்) வழியறிந்து செல்வதற்காக _ உண்டாக்கினான்; (அசத்தியத்தைத்தவிர்த்து உண்மையை) அறியக்கூடிய கூட்டத்தினருக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) நாம் விவரிக்கின்றோம்.

98. இன்னும் அவன் எத்தகையவனைன்றால், அவனே உங்களை ஓர் ஆத்மாவிலிருந்து உண்டாக்கினான்; பின்னர், (மனிதர்களே! ஒவ்வொருவருக்கும் தாயின் வயிற்றில்) தங்குமிடமும் (கப்பில்) ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு; விளங்கிக்கொள்கிற சமூகத்தினர்க்கு, (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரிக்கின்றோம்.

99. மேலும் அவன் எத்தகையவனைன்றால், வானத்திலிருந்து மழையை அவன் இறக்கி வைக்கின்றான்; பின்னர் அதைக் கொண்டே ஒவ்வொருபொருளின் புற்பூண்டுகளையும் நாம் (முளைக்கவைத்து) வெளிப்படுத்தினோம். பின்னர் அதிலிருந்து பசுமையான (பயிர்கள் உள்ள)தை நாம் வெளிப்படுத்தினோம்; பின்னர் அதிலிருந்து ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்துள்ள (கதிர்களைப் போன்று) வித்துக்களை வெளிப்படுத்துகிறோம். பேரீச்சமரத்திலிருந்து_அதன் பாளையிலிருந்து (பறிப்பவர்களுக்குவளைந்து) அருகில் தொங்கும்பழக்குவைகளுமிருக்கின்றன; (அவற்றையும் நாமே வெளிப் படுத்துகின்றோம்) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள ஜையத்துான் (ஆலிவம்) மாதுளை, ஆகியவற்றையும் நாமே (வெளிப்படுத்துகின்றோம்) அவற்றின் கனிகளை _ அவை (பூத்துக்) காய்க்கும்போதும், பின்னர் அதுகனிந்து பழமாகும் விதத்தையும் நோக்குவீர்களாக! விசவாசங்கொள்ளும் சமூகத்தினர்க்கு, நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

100. இன்னும் அவர்கள், ஜின்களில் (பலரை) அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்குகின்றனர். (ஜின்களான) அவர்களையும் அவனே சிருஷ்டித்திருக்கின்றான்; இன்னும் அவர்கள் எவ்வித அறிவுமின்றி ஆண்மக்களையும், பெண்மக்களையும் அவனுக்கு (இணையாளர்களாகக்) கற்பனை செய்துவிட்டார்கள்; அவன் (மகா) தூயவன்; அவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவைகளைவிட்டும் அவன் பரிசுத்தமடைந்து விட்டார்கள்.

101. முன் மாதிரியின்றியே, வானங்களை, மற்றும் பூமியைப் படைத்தவன்; அவனுக்கு மளைவியே இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளையிலிருக்க முடியும்? இன்னும் ஒவ்வொரு பொருளையும் அவனே படைத்திருக்கின்றான்; அன்றியும் அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தவன்.

ذَلِكُمْ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ
 عَلَى كُلِّ شَيْءٍ وَّكِيلٌ ١٠٢ لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ
 الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ ١٠٣ قَدْ جَاءَكُمْ بَصَارُ مِنْ
 رَّبِّكُمْ فَمَنْ أَبْصَرَ فِي نَفْسِهِ وَمَنْ عَمِيَ فَعَلَيْهَا وَمَا آتَانَا عَلَيْكُمْ
 بِحَقِيقَةٍ ١٠٤ وَكَذَلِكَ تُصْرِفُ الْأَيَتِ وَلِيَقُولُوا دَرَسْتَ
 وَلِنَبِيَّنَهُ لِقَوْمٍ يَعْلَمُونَ ١٠٥ إِتَّبِعْ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ رَّبِّكَ لَا
 إِلَهَ إِلَّا هُوَ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ ١٠٦ وَلَوْ شَاءَ اللَّهُ مَا
 أَشْرَكُوا وَمَا جَعَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا وَمَا أَنْتَ عَلَيْهِمْ
 بِوَكِيلٍ ١٠٧ وَلَا سُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا
 اللَّهَ عَدُوًّا لِغَيْرِ عِلْمٍ كَذَلِكَ زَيَّنَاهُ لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ شَرُّهُ
 إِلَى رَبِّهِمْ مُرْجِعُهُمْ فَيُنَتَّهُمُ بِمَا كَانُوا يَعْمَلُونَ ١٠٨ وَأَقْسَمُوا
 بِاللَّهِ جَهَدَآيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ أَيَّةٌ لِيَوْمَئِنَّ بِهَا قُلْ
 إِنَّهَا الْأَيَتِ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا
 يُؤْمِنُونَ ١٠٩ وَنُقْلِبُ أَفِيدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَوْلَوْلَوْلَوْلَ
 بِهَا أَوْلَ مَرَّةٍ ١١٠ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَلُونَ ١١١

102. (இத்தகைய தகுதிகளையுடைய) அவன் தான் அல்லாஹ்; உங்களின் இரட்சகன்; வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு ஒருவரும்) இல்லை; அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; ஆகவே அவன் ஒருவளையே நீங்கள் (யாவரும்) வணங்குங்கள்; அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளன்.

103. பார்வைகள் அவனை அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான்; அவனே (எவரின் பார்வைக்கும் அகப்படாத) நுட்பமானவன்; நன்கு உணர்பவன்.

104. உங்கள் இரட்சகனிடமிருந்து (நமது சத்தியத்திற்குரிய) அநேக சான்றுகள் உங்களிடம் திட்டமாக வந்துவிட்டன; ஆகவே, எவர் (அவற்றைக் கவனித்துப்) பார்க்கிறாரோ அப்பொழுது(அது) அவருக்கே (நன்று); மேலும் எவர் (அவற்றைப் பார்க்கா து கண்ணை மூடிக்கொண்டு) குருடராகிவிடுகிறாரோ (அது) தமக்கே கேடாகும்; இன்னும் (நபியே! நீர் அவர்களிடம்) "நான் உங்களைக் காப்போன் அல்ல" (அல்லாஹ் வின் தூதை எத்திவைப்பவன் மாத்திரமேன்று கூறுவீராக!).

105. (நபியே! நீர் வேதக்காரர்களிடமிருந்து கற்றுக்கொண்டு இதை) பாடம் படித்து வந்தீர் என அவர்கள் கூறுவதற்காகவும், இன்னும் அறியக் கூடிய சமூகத்தாரர்க்கு நாம் அதைத் தெளிவு செய்வதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறு(விதவிதமாக) திரும்பத்திரும்ப நாம் தெளிவுசெய்கிறோம்.

106. (நபியே!) உம் இரட்சகனால் உமக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இ(ல்லவே யி)ல்லை. இன்னும்(அவனுக்கு) இணை வைப்போரை விட்டும் நீர் புறக்கணித்து விடுவீராக!

107. மேலும் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கமாட்டார்கள்; அவர்கள் மீது காப்பாளராகவும் உம்மை நாம் ஏற்படுத்தவுமில்லை; இன்னும் நீர் அவர்களின் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளருமல்லர்.

108. (விசவாசிகளே!) அல்லாஹ் வையன்றி அவர்கள் அழைத்துக்கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள்; அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக, விரோதத்தால் அல்லாஹ் வைத் திட்டுவார்கள்; இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அலங்காரமாக்கி வைத்திருக்கின்றோம்; பின்னர், அவர்களின் மீட்சி அவர்களின் இரட்சகனின் பாலே உள்ளது; பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்.

109. மேலும், (அவர்கள் விரும்பியவாறு) யாதோர் அத்தாட்சி அவர்களுக்கு வந்தால், நிச்சயமாக அவர்கள் அதனை நம்புவார்கள் என அவர்கள் அல்லாஹ் வின் மீது உறுதியான சத்தியமாக சத்தியம் செய்து (து கூறு)கின்றனர்; "நிச்சயமாக அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ் விடமேயிருக்கின்றன; (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான்;)" என்று (நபியே! நீர் கூறுவீராக! (அல்லாஹ்) அவர்களிடம் நிச்சயமாக அது வரும்பட்சத்தில், அதனை அவர்கள் விசவாசிப்பார்கள் என்பதை(விசவாசிகளே!) உங்களுக்கு அறிவித்தது எது?)(ii)

110. மேலும், முதல் தடவை அவர்கள் இ(வேதத்தை) விசவாசிக்காது இருந்த பிரகாரமே நாம் அவர்களுடைய இதயங்களையும், பார்வைகளையும் புரட்டிவிடுவோம்; அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களைத் தட்டழிந்து திரியுமாறு விட்டுவிடுவோம்.

وَلَوْاَنَّا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلِكَةَ وَكَلَمَهُمُ الْمَوْتِيَ وَ
 حَشَرْنَا عَلَيْهِمُ كُلَّ شَيْءٍ قُبْلًا مَا كَانُوا يُؤْمِنُوا إِلَّا أَنْ يَسْأَءَ
 اللَّهُ وَلَكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ ^(١) وَكَذَّلَكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ
 عَدًّا وَأَشِيَاطِينَ الْإِلَائِسُ وَالْجِنِّ يُوْحِي بَعْضُهُمُ إِلَى بَعْضٍ
 زُخْرُفَ الْقَوْلِ عُرُورًا وَلَوْشَاءَ رَبِّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ
 وَمَا يَفْتَرُونَ ^(٢) وَلَتَصْنَعِي إِلَيْهِ أَفْدَاهُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ
 بِالْآخِرَةِ وَلَيَرْضُوهُ وَلَيَقْتَرِفُوا مَا هُمْ مُفْتَرُونَ ^(٣) أَفَغَيَرَ
 اللَّهُ أَبْتَغَى حَكْمًا وَهُوَ الَّذِي أَنْزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَضَّلًا
 وَالَّذِينَ أُتْبِعْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنْزَلٌ مِّنْ رَبِّكَ
 بِالْحَقِّ فَلَا تَكُونُنَّ مِنَ الْمُمْتَرِينَ ^(٤) وَتَهَتَّ كَلِمَتُ رَبِّكَ
 صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلٌ لِكَلِمَتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ^(٥)
 وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضْلُلُوكَ عَنْ سَبِيلِ اللَّهِ
 إِنْ يَتَبَعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَحْرَصُونَ ^(٦) إِنَّ رَبِّكَ
 هُوَ أَعْلَمُ مَنْ يَضِلُّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ^(٧)
 فَكُلُّوا مِمَّا ذُكِرَ أَسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِإِيمَانِهِ مُؤْمِنِينَ ^(٨)

111. இன்னும், (அவர்கள் கேட்டவாறு) நிச்சயமாக மலக்குகளை அவர்களிடம் நாம் இறக்கிவைத்தாலும், இறந்தோர் அவர்களிடம் பேசினாலும், ஒவ்வொரு பொருளையும் அவர்கள் (கண்) முன் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும்—அல்லாஹ் நாடினாலே தவிர அவர்கள் விசுவாசங் கொள்பவர்களாக இல்லை; அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.

112. மேலும், இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும், ஜின்களிலும் உள்ள வைத்தான்களை விரோதியாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் சிலருக்கு அலங்காரமான (பொய்க்) கூற்றுக்களை, ஏமாற்றுவதற்காக இரகசியமாக அறிவிக்கின்றனர்; மேலும், உம்முடைய இரட்சகன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்; ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்கள் கற்பனைசெய்துகொண்டிருப்பவைகளையும் விட்டுவிடுவீராக!

113. மறுமையை நம்பாதோரின் இதயங்கள் (வைத்தானின் அலங்காரமான பொய்க்கூற்றுக்களாகிய) அதற்குச் செவி சாய்ப்பதற்காகவும், அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் எதைச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்களோ அதனை அவர்கள் செய்வதற்காகவுமே (இவ்வாறு வைத்தான்கள் மயக்கிவந்தனர்).

114. "அல்லாஹ் அல்லாதவனையா தீர்ப்பாளனாக நான் தேடுவேன்? அவனே இவ்வேதத்தை விவரிக்கப்பட்டதாக உங்களுக்கு இறக்கி (அருளி)யிருக்கிறான்" (என்று நபியே! நீர் கூறுவீராக! இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அத்தகையவர்கள், இது நிச்சயமாகவே உம் இரட்சகனிடமிருந்து உண்மையைக் கொண்டே இறக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அவர்கள் அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுவோரில் நிச்சயமாக நீர் (ஒருவராக) ஆகிவிடாதீர்.

115. மேலும், (நபியே) உமதிரட்சகனின் வார்த்தைகள் (அவன் கூற்றுக்களில்) உண்மையாலும் (அவன் செயல்களில்) நீத்ததாலும் பூர்த்தியாகிவிட்டன; அவனுடைய வாக்குகளை மாற்றுவோர் எவருமில்லை. அவனே (யாவையும்) செவியேற்கிறவன்; நன்கறிகிறவன்.

116. மேலும், இப்புளியிலிருப்போரில் பெரும்பாலோருக்கு (அவர்களின் கூற்றை ஏற்று) நீர் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்கள் உம்மை அல்லாஹ் வுடைய பாதையிலிருந்து (திருப்பி) வழிகெடுத்து விடுவார்கள்; வெறும் யூக்த்தைத் தவிர (வேறைதையும்) அவர்கள் பின் பற்றுவதில்லை; மேலும் அவர்கள் அனுமானம் செய்பவர்களே தவிர (வேறு)இல்லை.

117. (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் தன் வழியைவிட்டும் தவறியவன் யார் என்பதை அவன் மிக்க அறிந்தவன்; மேலும் நேர் வழியைப் பெற்றுவிட்டவர் களையும் அவன் மிக்க அறிந்தவன்.

118. ஆகவே, (விசுவாசிகளே!) நீங்கள் அவனுடைய வசனங்களை விசுவாசித்தவர்களாயிருந்தால், (அறுக்கும் பொழுது) எதன்மீது அல்லாஹ் வுடைய பெயர் கூறப்பட்டதோ அவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள்.

وَمَا لَكُمْ أَلَا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ
 لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرَرْتُمُ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا
 لِيُضْلُّونَ بِإِلَهٍ أُوْهِنُوا بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ
 بِالْمُعْتَدِلِينَ ^(١٩) وَذَرُوا أَطْاهِرَ الْأَثْرُ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ
 يَكْسِبُونَ الْأَثْرَ سِجْرُونَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ ^(٢٠) وَلَا تَأْكُلُوا
 مِمَّا لَهُ يُدْبِرُ كِرَاسِمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفُسُقٌ طَوَّانُ الشَّيْطَانِينَ
 لَيُوْحُونُ إِلَى أَوْلَيَّهُمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطْعَتُمُوهُمْ إِنَّكُمْ
 لَمُشْرِكُونَ ^(٢١) أَوْ مَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا
 يَعْشُى بِهِ فِي النَّاسِ كَمَنْ مَتَّلَهُ فِي الظُّلْمَاتِ لَيْسَ بِخَارِجٍ
 مِنْهَا كَذَلِكَ زُرْبَنَ لِلْكُفَّارِ إِنَّمَا كَانُوا يَعْمَلُونَ ^(٢٢) وَكَذَلِكَ
 جَعَلْنَا فِي كُلِّ قَرِيَّةٍ أَكْبَرَ مُجْرِمٍ يَمْكُرُ وَافِيهَا وَمَا
 يَمْكُرُونَ إِلَّا بِأَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ ^(٢٣) وَإِذَا جَاءَتْهُمْ
 آيَةٌ قَالُوا إِنَّمَا نُؤْمِنَ حَتَّى نُؤْتَيَ مِثْلَ مَا أُوتِيَ رَسُولُ اللَّهِ
 أَلَّا هُوَ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيِّصِيبُ الَّذِينَ أَجْرَمُوا
 صَغَارٌ عِنْدَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ ^(٢٤)

119. எதன்பக்கம் நீங்கள் நிரப்பந்திக்கப்பட்டவர்களாகி விட்டார்களோ அதைத் தவிர, எதை உங்களின் மீது அவன் தடுத்து (ஹராமாக்கி உ)ள்ளானோ அதை அவன் உங்களுக்குத் திட்டமாக தெளிவு செய்திருக்க, எவற்றின் மீது (அறுக்கும் பொழுது) அல்லாஹ் வின் பெயர் கூறப்பட்டதோ அவற்றிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? மேலும், நிச்சயமாக (மனிதர்களில்) பெரும்பாலோர் அறிவின்றியே தங்கள் மன இச்சைகளின்படியெல்லாம் (மக்களை) உறுதியாகவே வழி கெடுத்துவிடுகிறார்கள் (நபியே!) நிச்சயமாக உமதிரட்சன்_அவனேவரம்பு மீறியவர்களை மிக்க அறிந்தவன்.

120. (விசவாசிகளே!) நீங்கள் பாவத்தில் வெளிப்படையானதையும், அதில், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்; (ஏனென்றால்) நிச்சயமாக பாவத்தைச் சம்பாதிக்கின்றன ரே அத்தகையோர்_ தாங்கள் சம்பாதித்தவற் றுக்கு (மறுமையில்) அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.

121. மேலும், (விசவாசிகளே! அறுக்கும் பொழுது) எதன் மீது அல்லாஹ் வடைய பெயர் கூறப்படவில்லையோ அதிலிருந்து நீங்கள் புசிக்காதீர்கள்; இன்னும் நிச்சயமாக அது பாவமாகும்; (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு, நிச்சயமாக வைத்தான்கள் தங்களுடைய நண்பர்களைத் தூண்டுகின்றனர்; நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்துமிட்டால், நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இனவைப்பவர்கள் (ஆவீர்கள்).

122. மரணித்தவனாக இருந்த ஒருவன்; பின்னர் நாம் அவனை உயிர்ப்பித்து, அவனுக்கு பிரகாசத்தையும் நாம் ஆக்கினோம்; அதன் மூலம் மனிதர்களிடையே நடக்கின்ற அவன் (குப்ர் எனும்) இருள்களில் (சிக்கி) அதிலிருந்து வெளியேற முடியாதிருக்கிறவனைப் போன்றவனுக்குச் சமமான)வனா? (ஒருபோதும் இல்லை) இவ்வாறே நிராகரிப்போருக்கு அவர்கள் செய்துவந்த (தீய) செயல்கள் அவங்காரமாக்கப்பட்டு விட்டன.

123. இன்னும், இவ்வாறே ஓவ்வொர் ஊரிலும், அதில் (உள்ள) குற்றச் செயல்களைப் புரிந்து வருபவர்களில் தலைவர்களை அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக நாம் ஆக்கியிருந்தோம்; மேலும், அவர்கள் தங்களுக்கே தவிர (மற்றெவருக்கும்)சதி செய்வதில்லை. (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்வது மில்லை.

124. இன்னும், அவர்களிடம் ஏதாவதொரு வசனம் வந்தால், "அல்லாஹ் வினுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்றதை நாங்கள் கொடுக்கப்படாத வரை, நாங்கள் (அதனை) விசவாசங்கொள்ள மாட்டோம்" என்று கூறுகின்றனர்; அல்லாஹ் தன்னுடைய தூதுத்துவத்தை எங்கு (எவருக்கு) ஆக்குவது என்பதை மிக்க அறிந்தவன்; குற்றம் செய்துகொண்டிருந்தோரை _அவர்கள் சதி செய்து கொண்டிருந்த காரணத்தால்_ அல்லாஹ் விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் வந்தடையும்.

فَمَنْ يُرِدُ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ
 وَمَنْ يُرِدُ أَنْ يُضْلِلَهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيْقًا حَرَجًا كَائِنًا
 يَصْعَدُ فِي السَّمَاءِ كَذَا لَكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ
 لَا يُؤْمِنُونَ ^(١) وَهَذَا صَرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَلَنَا
 الْأَيْتِ لِقَوْمٍ يَدْكُرُونَ ^(٢) لَهُمْ دَارُ السَّلِيمِ عِنْدَ رَبِّهِمْ
 وَهُوَ لِيَهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ ^(٣) وَيَوْمَ يَحْشُرُهُمْ
 جَمِيعًا يَمْعَلِرُ الْجِنِّينَ قَدْ اسْتَكْثَرْنَاهُمْ مِنَ الْإِنْسَنِ وَقَالَ
 أَوْلَيَهُمْ مِنَ الْإِنْسَنِ رَبَّنَا اسْتَمْتَعْ بَعْضَنَا بَعْضٌ وَبَلَغْنَا
 أَجَلَنَا الَّذِينَ قَاتَلَنَا قَالَ النَّارُ مَتْوِنُكُمْ خَلِدِينَ
 فِيهَا أَلَا مَا شَاءَ اللَّهُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلَيْهِمْ ^(٤) وَكَذَا لَكَ
 نُورٌ لِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ ^(٥)
 يَمْعَلِرُ الْجِنِّينَ وَالْإِنْسُنُ أَكْمَ يَا تَكُمْ رُسُلٌ مِنْكُمْ
 يَقْصُونَ عَلَيْكُمْ أَيْتِي وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ يَوْمَ حُكْمٍ
 هَذَا قَالُوا شَهِدْنَا عَلَى أَنفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ
 الدُّنْيَا وَشَهِدُوا عَلَى أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كُفَّارِينَ ^(٦)

125. ஆகவே அல்லாஹ் எவருக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை, இஸ்லாத் திற் காக (அதை ஏற்றுக் கொள்ள) அவன் விரிவாக்குகின்றான்; இன்னும் எவரை (அவருடைய) வழிகேட்டிலேயே விட்டுவிட அவன் நாடுகிறானோ அவருடைய நெஞ்சத்தை _ அவர் வானத்தில் ஏறுபவரைப்போன்று நெருக்கடியானதாக, மிகக்கவுடமடைந்ததாக ஆக்கி விடுகிறான்; இவ்வாறே விசவாசங் கொள்ளாதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஆக்குகிறான்.

126. மேலும்(நபியே) நேரானதாக இருக்க இதுவே உமதிரட்சகளின் வழியாகும்; (அத்தாட்சிகளை சிந்தித்து) நினைவு கூரும் கூட்டத்தார்க்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக நாம் விவரித்திருக்கின்றோம்.

127. அவர்களுக்காக, அவர்கள் இரட்சகணிடத்தில் (சொர்க்கமாகிய) சாந்தி இல்லம் உண்டு; அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவனே அவர்களுக்குப்பாதுகாவலன்.

128. மேலும், அவர்கள் யாவரையும் அவன் ஒன்று திரட்டும் (மறுமை) நாளில், (ஜின் கூட்டத்தாரிடம்,) "ஜின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களிலிருந்து (அநேகரைக் கெடுத்துஉங்கள் வழி நடப்போரை) நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டார்கள். (அல்லவா?" என்று கேட்பான். அதற்கு) மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள், "எங்கள் இரட்சகனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக் கொண்டு பயனடைந்திருக்கின்றனர்; எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்தும்விட்டோம்" என்று கூறுவார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நரகந்தான் உங்கள் தங்குமிடம்; அல்லாஹ் நாடினாவன்றி அதில் நிரந்தரமாக (ததங்கி) இருப்பவர்கள்" என்று (அல்லாஹ்வாகிய) அவன்கூறுவான்; (நபியே) நிச்சயமாக உமதிரட்சகன் தீர்க்கமான அறிவுடையவன்; நன்கறிகிறவன்.

129. இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருக்கு_அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததீய) செயல்களின் காரணமாக நாம் சேர்த்து (நண்பர்களாக்கிய) மிகுடுவோம்.

130. "ஜின் இன, மனித இன வர்க்கத்தாரே! என்னுடைய வசனங்களை உங்களுக்கு ஒதிக் காண்பித்து, உங்களுடைய இந்நாளின் சந்திப்பைப்பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா?" (என்று கேட்பான்.) அ(தற்க)வர்கள், "எங்கள் இரட்சகனே! நாங்களே எங்களுக்கு எதிராக சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள்; உலக வாழ்க்கை அவர்களை மயக்கி (ஏமாற்றி) யும் விட்டது; நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என தங்களுக்கு பாதகமாக அவர்கள் சாட்சியும் கூறுவர்.

ذَلِكَ أَنْ لَمْ يَكُنْ رَّبُّكَ مُهْلِكَ الْقُرَايِ بُظْلِمٍ وَأَهْلُهَا
 غَفِلُونَ ^(١) وَلِكُلِّ دَرَجَتٍ مِّمَّا عَمِلُوا طَوَّا مَارَبُّكَ
 بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ ^(٢) وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ طَ
 إِنْ يَشَاءُ يُذْهِبُكُمْ وَيَسْتَخْلِفُ مِنْ بَعْدِكُمْ مَا يَشَاءُ كَمَا
 أَنْشَأَكُمْ مِنْ ذُرَيْةٍ قَوْمٌ الْخَرِينَ ^(٣) إِنَّ مَا نُوَعَّدُونَ
 لَا تِلْأَتٌ وَمَا آنُتُمْ بِمُعْجِزِينَ ^(٤) قُلْ يَقُولُ مَا عَمِلُوا عَلَى
 مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ فَسَوْفَ تَعْلَمُونَ كَمَنْ تَكُونُ لَهُ
 عَاقِبَةُ الدَّارِ طَإِنَّهُ لَا يُفْلِهُ الظَّالِمُونَ ^(٥) وَجَعَلُوا لِلَّهِ
 مِمَّا ذَرَ أَمْنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا
 هَذَا إِلَلَهٌ بِرَبِّ عِبَادِهِمْ وَهَذَا الشُّرَكَاءُ إِنَّمَا كَانَ
 لِشُرَكَاءِهِمْ فَلَا يَصِلُّ إِلَى اللَّهِ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ
 يَصِلُّ إِلَى شُرَكَاءِهِمْ سَاءَ مَا يَحْكُمُونَ ^(٦) وَكَذَلِكَ
 زَيْنَ لِكَثِيرٍ مِنَ الْمُشْرِكِينَ قُتْلَ أَوْلَادِهِمْ
 شُرَكَاءُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِيَنَهُمْ
 وَلَوْشَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ فَذَرُهُمْ وَمَا يَفْتَرُونَ ^(٧)

131. (நபியே! இவ்வாறு நபிமார்களை அனுப்புவ)து எவ்வுராரையும் அவர்கள் பராமுகமானவர்களாக இருக்கும் சமயத்தில் , (அவர்களுக்கு எச்சரிக்கை செய்யாமல்) அநியாயமாக அவர்களை அழிப்பவனாக உமதிரட்சகன் இருக்கவில்லை என்பதால்தான்.

132. (நபியே! அவர்கள்) ஒவ்வொருவருக்கும், அவர்களின் செயல்களுக்குத் தக்க பதவிகளும் உண்டு; அவர்கள் செயல்களைப்பற்றி உம்முடைய இரட்சகன் பராமுகமானவனாகவும் இல்லை.

133. மேலும், (நபியே!) உமதிரட்சகன்,(படைப்புகளைவிட்டும்) தேவையற்றவன்; நிகரற் ற அருளுடையவன்; (மனிதர் களே!) அவன் நாடினால், உங்களை அவன் போக்கிவிடுவான். மேலும், வேறு சமூகத்தவர்களின் சந்ததியிலிருந்து உங்களை அவன் உற்பத்தி செய்தது போன்று தான் நாடியவரை (உங்களுடைய இடத்தில்) உங்களுக்குப்பிறகு அவன்பகரமாக்கி விடுவான்.

134. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவது (மறுமை நாளானது) உருதியாக வந்தே தீரும்; நீங்கள் (அதைத் தடுத்து) அல்லாஹ் வை இயலாமையிலாக்கி (மிகைத்து) விடக் கூடியவர்களும் அல்லர்.

135. (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழி வகையின்படி (உங்கள்) காரியங்களைச் செய்து கொண்டே இருங்கள்; நிச்சயமாக நானும் (என் வழி வகையின்படி என் காரியங்களைச்) செய்து கொண்டிருப்பேன்; இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாயிருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

136. மேலும், விளைச்சல், இன்னும் (ஆடு, மாடு, ஓட்டகம் ஆகிய) கால் நடைகள் ஆகியவற்றில் அவன் உற்பத்தி செய்தவற்றிலிருந்து ஒரு பாகத்தை அல்லாஹ் வுக்கென ஆக்கிவிட்டுப்பிறகு அவர்கள் என்னப்படி இது, அல்லாஹ் வுக்குரியது (என்றும், மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய இணையாளர்களுக்குரியது என்றும் கூறுகிறார்கள்; அவர்களின் இணையாளர்களுக்கு என இருந்த (பாகத்திலிருந்து) எதுவும் அல்லாஹ் வுக்கூல்பால் சேருவதில்லை; அல்லாஹ் வுக்காக உரிய (பங்கான)து தங்களது இணையாளர்கள்பால் சேரும் என்ற அவர்கள் (வணக்க வழிபாடுகளை இவ்வாறு அல்லாஹ் வுக்கும் அவனுடன் மற்றவர்களுக்கும் கூட்டாக்கிக்கூறிவந்த) தீர்ப்பு கெட்டது.

137. (விளைச்சல்மற்றும் கால் நடைகளிலிருந்து, ஒரு பாகத்தை தங்களது இணையாளர்களான வைத்தான்களுக்கு ஆக்கிவிடுவதை அழகாக்கக் காட்டியது போன்ற) அவ்வாறே இணைவைப்போரில் அதிகமானவர்களுக்கு, அவர்களின் குழந்தைகளைக் கொன்றுவிடுவதை, அவர்களின் இணையாளர்கள் (ளான வைத்தான்கள்), அவர்களை அழித்து விடுவதற்காகவும், அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்குக்குழப்பிவிடுவதற்காகவும் அழகாக்கிவைத்துள்ளனர்; இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்; ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்க்கூற்றுக்களையும் விட்டுவிடுவீராக.

وَقَالُوا هَذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ لَا يَطْعَمُهَا إِلَّا مَنْ
 نَشَاءُ بِزَعْمِهِمْ وَأَنْعَامٌ حِرْمَتْ طَهُورُهَا وَأَنْعَامٌ
 لَا يَدْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا فَتِرَاءُ عَلَيْهِ سَيْجِرِيْهُمْ
 بِمَا كَانُوا يَفْتَرُونَ ① وَقَالُوا مَا فِي بُطُونِ هَذِهِ الْأَنْعَامِ
 خَالِصَةٌ لِذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَى آذَوِاجِنَا وَإِنْ يَكُنْ
 مَيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَاءُ سَيْجِرِيْهُمْ وَصَفْهُمْ إِنَّهُ حَكِيمٌ
 عَلَيْهِمْ ② قَدْ خَسِرَ الَّذِينَ قَاتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا
 بِغَيْرِ عِلْمٍ وَحَرَمُوا مَارِزَ قَهْمُ اللَّهِ افْتِرَاءً عَلَى اللَّهِ
 قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ ③ وَهُوَ الَّذِي أَنْشَأَ
 جَنَّتٍ مَعْرُوشَةً وَغَيْرَ مَعْرُوشَةً وَالنَّخْلَ وَالزَّرْعَ
 مُخْتَلِفًا أَكْلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَانَ مُتَشَابِهًا وَغَيْرَ
 مُتَشَابِهٍ كُلُّهُ مِنْ ثَمَرَةٍ إِذَا أَتَمْرَ وَأَتَوا حَقَّهُ يَوْمَ
 حَصادِهِ وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ ④ وَ
 مِنَ الْأَنْعَامِ حَمُولَةٌ وَفَرْشَاءٌ كُلُّهُ مَارِزَ قَكْمُ اللَّهِ وَ
 لَا تَتَبِعُوا خُطُوتَ الشَّيْطَنِ إِنَّهُ لَكُوْدُونَ مُبِينٌ ⑤

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

138. மேலும், இது(நேர் ச்சைக்காக)தடுக்கப்பட்ட கால்நடைகளும், விவசாயமுமாகும்; நாங்கள் விரும்புகின்ற (புரோகிதர் முதலிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக் கூடாது என்று (தங்கள் தவறான எண்ணப்படி) அவர்கள் கூறுகின்றனர்; இன்னும், (அவ்வாறே வேறு) சில கால் நடைகள் அவற்றின் முதுகுகள் (அவற்றின் மீது சவாரிசெய்தல், சுமை ஏற்றுதல்) தடுக்கப்பட்டிருக்கின்றன; என்றும், இன்னும் சில கால்நடைகள் (அவற்றை அறுக்கும் பொழுது) அவற்றின் மீது அல்லாஹ் வின் பெயரைக் கூறக் கூடாதென்றும் அவனின் மீது கற்பனையாகக் கூறுகின்றனர்; அவர்கள் கற்பனையாகக் கூறியதன் காரணமாக நிச்சயமாக (அல்லாஹ் வாகிய) அவன் அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.

139. இன்னும், அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) "இக் கால் நடைகளின் வயிறுகளிலிருப்பனவ, எங்களுடைய ஆண் களுக்கு (மட்டும்) சொந்தமானவையாகும்; எங்களுடைய மனைவியரின் மீது (அவையோ) தடுக்கப்பட்டுமிருக்கின்றன; மேலும், ஆவை செத்துப் பிறந்து)இருந்தால் அதில் அவர்கள் கூட்டுக்காரர் களாவர்; என்றும் கூறுகின்றனர்; ஆகவே, அவர்களுடைய (பொய்யான) வர்ணனைக்காக, (அல்லாஹ் வாகிய) அவன் அவர்களுக்குக்கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் தீர்க்கமான அறிவுடையவன்; (யாவற்றையும்) நன்கறிகிறவன்.

140. அறிவின்றி மட்டமையினால் தங்கள் (பெண்) மக்களைக் கொலை செய்தார்களே அவர்களும், அல்லாஹ் தங்களுக்கு(ப் புசிக்க)க் கொடுத்திருந்த (நல்ல)வற்றை, (ஆகாதென) அல்லாஹ் வின் மீது கற்பனையாகக்கூறி விலக்கிக் கொண்டார்களே அவர்களும், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். (ஆகவே) திட்டமாக அவர்கள் வழி கெட்டு விட்டனர்; அவர்கள் நேர் வழி பெற்றவர்களாக இருக்கவுமில்லை.

141. மேலும், (திராட்சை போன்ற பந்தலின் மீது) படரவிடப்பட்ட தோட்டங்களையும், இன்னும் படரவிடப்படாதவைகளையும், இன்னும் போர்த்த மரங்களையும், புசிக்க விதவிதமான (காய்கறி, தானியங்கள் போன்றவை உருவாகும்) விவசாயத்தையும் (அதன் தோற்றுத்தில்) ஒன்று போலும், (சுவையில்) ஒன்று போல் இல்லாததுமான (ஓலிவம்) ஜூத் தூணையும், மாதுளையையும், அவனே படைத்திருக்கிறான், ஆகவே அவை(பருவ காலத்தில்) பலன் தந்தால், அவற்றின் கணியிலிருந்து (தாராளமாக)ப் புசியுங்கள்; அவற்றை அறுவடை செய்யும் நாளில் (ஏழைகளுக்கு, அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்துவதற்காக,) அதில் அதனுடைய பாகத்தையும் கொடுத்து விடுங்கள்; இன்னும், (வீண) விரயம் செய்யாதீர்கள்; வீண விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.

142. இன்னும், கால் நடைகளில் சிலவற்றை சுமை சுமப்பதற்காகவும், (மற்ற சிலவற்றை) உணவுக்காகவும் (அவனே படைத்திருக்கிறான்; ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து நீங்கள் புசியுங்கள்; (இதில்) வைத்தானுடைய அடிச்சுவடுகளையும் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாவான்.

ثَلَيْنِيَةَ آزْوَاجٍ مِّنَ الصَّانِ اثْنَيْنِ وَمِنَ الْمُعْزِ اثْنَيْنِ
 قُلْ إِنَّكَرِينَ حَرَمَ أَمِ الْأُنْثَيَيْنِ أَمَّا اسْتَهْلَكْتُ عَلَيْهِ
 أَرْحَامُ الْأُنْثَيَيْنِ طَبَّسْوْنِي بِعِلْمٍ إِنْ كُنْتُمْ صَدِيقِينَ ^(٣)
 وَمِنَ الْإِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقِيرِ اثْنَيْنِ قُلْ إِنَّكَرِينَ
 حَرَمَ أَمِ الْأُنْثَيَيْنِ أَمَّا اسْتَهْلَكْتُ عَلَيْهِ أَرْحَامُ الْأُنْثَيَيْنِ
 أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ وَصَكُوكُ اللَّهُ بِهَذَا فَمَنْ أَظْلَمُ مِمَّنْ
 افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا يُضْلِلُ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ اللَّهَ لَا
 يَهْدِي الْقَوْمَ الظَّلِيمِينَ ^(٤) قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ
 مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ
 دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خُنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا
 أَهْلٌ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنْ أُضْطَرَّ غَيْرَ بَاغِ وَلَا عَادِ فَإِنَّ
 رَبَّكَ غَفُورٌ رَّحِيمٌ ^(٥) وَعَلَى الَّذِينَ هَادُوا حَرَمْنَا كُلَّ
 ذِي ظُفْرٍ وَمِنَ الْبَقِيرِ وَالْغَنِمِ حَرَمْنَا عَلَيْهِمْ شَحْوَهُمْ
 إِلَّا مَا حَمَلْتُ ظَهُورُهُمَا وَالْحَوَابِيَا أَوْ مَا اخْتَلَطَ
 بِعَظِيمٍ ذَلِكَ جَزِيْنَهُمْ بِبَغْيِهِمْ وَإِنَّا لَاصْدِقُونَ ^(٦)

143. (நபியே! புசிக்கக் கூடிய ஆடு, மாடு, ஓட்டகம் முதலியவற்றில்) எட்டு ஜோடிகளை (அல்லாஹ் படைத்துள்ளான். அவையாவன்) செம்மறியாட்டில் (ஆண், பெண்) இரண்டு. மற்றும் வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரண்டு. (ஆகவே இவற்றில்) இரு இள ஆண்களையா அல்லது இரு இளப்பெண்களையா; அல்லது இரு பெண்னினங்களுடைய கர்ப்பங்கள் எதனை உள்ளடக்கிவைத்திருக் கின்றனவோ அவற்றையா (அல்லாஹ் வாகிய) அவன் தடுத்திருக்கின்றான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாயின், அறிவுடன் (இதனை) நீங்கள் எனக்கு அறிவியுங்கள்" (என் நீர் கேட்பீராக).

144. இன்னும், ஓட்டகையில் (ஆண், பெண்) இரண்டு, மற்றும் மாட்டில் (ஆண், பெண்) இரண்டு (ஆகிய இவற்றையும் அல்லாஹ் வாகிய அவன்தான் படைத்தான்). இரு இள ஆண்களையா; அல்லது இரு இளப்பெண்களையா; அல்லது இரு பெண்னினங்களுடைய கர்ப்பங்கள் எதனை உள்ளடக்கிவைத்திருக்கின்றனவோ அவற்றையா (அல்லாஹ் வாகிய) அவன் தடுத்திருக்கின்றான்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக! இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்கு (கட்டளையிட்டதாகக் கூறுகின்றீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்ட சமயம் நீங்களும் பிரசன்னமாகி இருந்தீர்களா?" (என்றும் நபியே! நீர் அவர்களைக் கேட்பீராக!) அறிவின்றி மனிதர்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ் வின் மீது பொய்யைக் கற்பணை செய்பவனைவிட மிகுந்த அநியாயக்காரர் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரச் சமூகத்தவருக்கு நேர் வழி காட்டமாட்டான்.

145. செத்தவையாக அல்லது ஓடும் இரத்தமாக, அல்லது பன்றியின் மாமிசமாக இருந்தால்லாது, உண்ணுபவருக்கு அதை உண்ணத் தடை செய்யப்பட்டதாக எனக்குவஹ் மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் நான் காணவில்லை; _ காரணம் நிச்சயமாக அவை அசுத்தமானவையாகும்_ அல்லது அதை அல்லாஹ் அல்லாதவருக்காக பெயர் கூறப்பட்ட பாவமானதையும் தவிர; (வேறு ஏதும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டவற்றில் நான் காணவில்லை) ஆகவே, வரம்பை மீறாதவராகவும், பாவம் செய்யாதவராகவும், எவ்ரேனும் நிரப்பந்திக்கப்பட்டு (புசித்து) விட்டால், அப்போது (அது அவர்மீது குற்றமல்ல காரணம்) நிச்சயமாக உம்முடைய இரட்சகள் மிக்க மன்னிப்பவன்; மிக்கிருபையுடையவன்.

146. (நபியே! விரல்கள் பிளந்த) நகத்தையுடைய அனைத்தையும் (புசிக்கக் கூடாதென்று) யூதர்களாக இருந்தவர்கள் மீது நாம் தடுத்திருந்தோம்; இன்னும் மாடு, ஆடு ஆகியவற்றில் இருந்து அவ்விரண்டின் கொழுப்புகளையும் அவர்கள் மீது தடுத்திருந்தோம்_ அவை இரண்டின் முதுகுகள் சமந்துகொண்டிருப்பதையும் அல்லது அவ்விரண்டின் (வயிற்றினுள்) சிறு குடல்கள் (மீது சுற்றப்பட்டு) சமந்துகொண்டிருப்பதையும் அல்லது எலும்போடு கலந்திருப்பதையும் தவிர (மற்றவைகளை அவர்கள் உண்ணலாகாது) அது (ஏனெனில்) அவர்கள் (நமக்கு) மாறுசெய்ததன் காரணமாக அவர்களுக்கு நாம் கூலி கொடுத்து தண்டித்தோம்; இன்னும் நிச்சயமாக நாம் (அவற்றை அவர்களுக்கு தடுத்து விட்டதுபற்றிய விஷயத்தில்) உண்மையாளராவோம்.

فَإِنْ كَذَّ بُوكَهُ فَقُلْ رَبُّكُمْ ذُو رَحْمَةٍ وَاسْعَةٌ وَلَا يُرَدُ^١
 بِأُسْهَهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ ^(٢) سَيَقُولُ الَّذِينَ أَشْرَكُوا
 لَوْ شَاءَ اللَّهُ مَا أَشْرَكْنَا وَلَا أَبْأَوْنَا وَلَا حَرَمَ مِنَ الْمُشْرِكِينَ شَيْءٌ
 كَذِلِكَ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ حَتَّىٰ ذَاقُوا بِأَسْنَاطِ
 قُلْ هَلْ عِنْدَكُمْ مِنْ عِلْمٍ فَتُخْرِجُوهُ لَنَا مِنْ تَبِعَوْنَ
 إِلَّا الظَّنُّ وَإِنْ أَنْتُمْ إِلَّا خَرُصُونَ ^(٣) قُلْ فَلِلَّهِ الْحِجَةُ الْبَالِغَةُ
 فَلَوْ شَاءَ لَهَدَى كُمْ أَجْمَعِينَ ^(٤) قُلْ هَلْمَ شُهَدَاءَ كُمْ
 الَّذِينَ يَشْهُدُونَ أَنَّ اللَّهَ حَرَمَ هَذَا فَإِنْ شَهَدُوا
 فَلَا تَشْهُدُ مَعَهُمْ وَلَا تَتَبَعَ أَهْوَاءَ الَّذِينَ كَذَّبُوا
 بِإِيمَنَا وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ
 يَعْدِلُونَ ^(٥) قُلْ تَعَالَوْا أَتُلُّ مَا حَرَمَ رَبُّكُمْ عَلَيْكُمْ إِلَّا
 تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَفْتَلُوا
 أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ طَخْنُونْ تَرْزُقُكُمْ وَإِيَاهُمْ وَلَا تَقْرَبُوا
 الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي
 حَرَمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصْكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ^(٦)

147. ஆகவே, (நபியே! இதற்குப் பின்னரும்) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அவர்களிடம்) "உங்களுடைய இரட்சகன் மிக்க விசாலமான அருளுடையவன் (தான்; எனினும்) குற்றம் செய்தவர்களான கூட்டத்தாரவிட்டு அவன் துதண்டனை தடுக்கப்படவுமாட்டாது என்று கூறுவீராக!

148. "அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்களுடைய முதாதையர்களும், (அல்லாஹ் வுக்கு எதனையும்) இணைவைத்திருக்க மாட்டோம்; (உண்ணக்கூடிய) யாதொன்றையும் (ஆகாதென்று) நாங்கள் விலக்கியிருக்கவுமாட்டோம்" என்று, இணைவைத் துக் கொண்டிருப்போர் கூறுவார்கள்; இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையைச் சுவைக்கும் வரையில் இவ்வாறே (தூதர்களைப்) பொய்யாக்கிக்கொண்டிருந்தனர். (ஆகவே நீர் "உங்கள்கூற்றுக்கு) உங்களிடம் ஏதும் அறிவார்த்த (மான ஆதார) முன்டா? (அவ்வாறு இருந்தால்) அதனை நமக்கு வெளிப்படுத்திக்காட்டுங்கள்; (உங்கள் து அர்த்தமற்ற வீணான) எண்ணத்தையல்லாது வேறு எதையும் நீங்கள் பின்பற்றவில்லை. இன்னும் நீங்கள் அனுமானம் கொள்கிறவர்களேயன்றி வேறில்லை_ என்று கூறுவீராக!

149. (யாருக்கு அவன் நேர்வழிகாட்டி விட்டானோ, இன்னும் யாரை வழிதவறச் செய்து விட்டானோ அதுபற்றிய மறுக்க முடியாத) பூரணமான ஆதாரம் அல்லாஹ் விற்கே இருக்கிறது; ஆகவே, அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் நிச்சயம் நேர் வழியில் செலுத்தியிருப்பான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

150. (மேலும் அவர்களிடம், நீங்களாக உங்கள் மீது புசிக்க ஆகுமாக்கப் பட்டவற்றை தடுத்துக் கொண்டு), "நிச்சயமாக அல்லாஹ் தான் இதனைத் தடுத்திருக்கிறான் என்று சாட்சி கூறுகிறார்களே அத்தகைய உங்கள் துசாட்சியாளர்களை நீங்கள் கொண்டுவாருங்கள்", என்று (நபியே) நீர் கூறுவீராக! அவர்களும் (அவ்வாறு பொய்) சாட்சி கூறுவார்களேயானால், (அதற்காக) நீரும் அவர்களுடன் (சேர்ந்து) சாட்சி கூறவேண்டாம்; மேலும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்கள், இன்னும், மறுமையை விசுவாசங் கொள்ளாதவர்கள் ஆகியோரின் மனமிச்சைகளை, நீர் பின்பற்றவேண்டாம். அவர்களோ தங்கள் இரட்சகனுக்கு (வழிபாட்டில் மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.

151. (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! "வாருங்கள்! உங்கள் இரட்சகன் உங்களுக்கு விலக்கியிருப்பவற்றையும் (எவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஒதிக்காண்பிக்கிறேன்; (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள், இன்னும் (உங்கள்) பெற்றோருக்கு (அன்புடன்) உபகாரம் செய்யுங்கள்; (அவர்களோடு நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள்); வறுமைக்காக (அதைப்பயந்து) உங்கள் குழந்தைகளை நீங்கள் கொல்ல செய்தும்விடாதீர்கள்; உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; மேலும், மானக்கேடான காரியங்களை _ அதில் வெளிப்படை யானவற்றையும், இரகசியமான வற்றையும் (செய்ய) நீங்கள் நெருங்காதீர்கள்; இன்னும் (கொல்ல செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஆத்மாவையும் (நியாயமான) உரிமையின்றிக் கொல்ல செய்யாதீர்கள்; (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் (அவனுடைய ஏவல், விலக்கல்பற்றிய கட்டளைகளை அறிந்து) விளங்கிக் கொள்வதற்காக அவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு ஏவுகிறான்.

وَلَا تَقْرَبُو أَمَالَ الْيَتِيمِ إِلَّا بِالْتِيْهِ أَحْسَنُ حَتَّى
 يَبْلُغَ أَشْدَادَهُ وَأَوْفُوا الْكِيلَ وَالْمِيزَانَ بِالْقُسْطِ لَا نَكِلُ
 نَفْسًا إِلَّا وَسَعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْكَانَ ذَا قُرْبَى
 وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذِلْكُمْ وَصَكْرُوبِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ⑩
 وَأَنَّ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَبَعُوا السُّبُلَ
 فَتَفَرَّقَ بِكُوْنِ سَبِيلِهِ ذِلْكُمْ وَصَكْرُوبِهِ لَعَلَّكُمْ تَتَقَوَّنَ ⑪
 ثُرَّاتِيْنَا مُوسَى الْكِتَابَ تَهَامِمًا عَلَى الَّذِي أَحْسَنَ وَتَفَضِّيلًا
 لِكُلِّ شَيْءٍ وَهُدَى وَرَحْمَةً لَعَلَّهُمْ يُلْقَاءُ رَبِّهِمْ يَوْمَ الْمُؤْمِنُونَ ⑫
 وَهُدَى اكِتَابٍ آنِزَلْنَاهُ مُبْرُوكًا فَاتَّبِعُوهُ وَاتَّقُوا عَلَّكُمْ
 تُرْحَمُونَ ⑬ أَنْ تَقُولُوا إِنَّمَا آنِزَلَ الْكِتَابَ عَلَى طَائِفَتَيْنِ
 مِنْ قَبْلِنَا وَإِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ ⑭ أَوْ تَقُولُوا
 لَوْأَنَا آنِزَلَ عَلَيْنَا الْكِتَابَ لَكُنَّا آمَدُوا مِنْهُمْ فَقَدْ
 جَاءَكُمْ بِهِنَّةٍ مِنْ رَبِّكُمْ وَهُدَى وَرَحْمَةٍ فَمَنْ أَظْلَمُ
 مِمَّنْ كَذَّبَ بِالْآيَاتِ اللَّهِ وَصَدَفَ عَنْهَا سَبَّحَزِي الَّذِينَ
 يَصْدِرُونَ عَنْ أَيْتِنَا سُوءَ الْعَذَابِ بِمَا كَانُوا يَصْدِرُونَ ⑮

152. "அநாதையின் பொருளை – அவர் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி (அனுபவிக்க) நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதமாக நிறைவு செய்யுங்கள்; எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்குப்பட்டதைத்தவிர நாம் கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசினால் (பாதிக்கப்படுவர் நெருங்கிய) உறவினராயினும் (சரியே) நீதத்தையே கூறுங்கள்; நீங்கள் அல்லாஹ்விடம் செய்தவாக்குறுதியையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்; (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் நினைவு கூர்வதற்காக அவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு ஏவுகிறான்.

153. இன்னும் "நிச்சயமாக இது நேரானதாகஇருக்க என்னுடைய வழியாகும்; ஆகவே இதனையே நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும், மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை, அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் பயபக்தியுடையவர்களாவதற்காக இவற்றை(அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு ஏவுகிறான்"(என்று கூறுவீராக!)

154. பின்னர், நன்மை செய்தோரின்மீது (நமது அருட்கொடையை) நிறைவு செய்வதற்காகவும், ஒவ்வொரு விவுயத்திற்கும் தெளிவாகவும், நேர்வழியாகவும், அருளாகவும் மூஸாவுக்குவேதத்தைநாம்கொடுத்தோம்; தங்கள் இரட்சகனின் சந்திப்பை அவர்கள் விகவாசம் கொள்வதற்காக வேண்டி (இதனை நாம் இறக்கிவைத்தோம்).

155. (மனிதர்களே!) இதுவும் வேத நூலாகும்; இதனை நாம் இறக்கிவைத்துள்ளோம்; (இதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக) பரக்கத்துச் செய்யப்பட்டதாகும்; ஆகவே, இதனை நீங்கள் பின்பற்றுங்கள்; மேலும் நீங்கள், (அல்லாஹ்வினால்)அருள் செய்யப்படுவதற்காக (அவனுக்குப் பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள்.

156. (இணைவைப்போரே!) "இருகூட்டத்தினர்(களாகியழுத, கிறிஸ்தவர்கள்)மீது தான் நமக்குமுன்னர் வேதம் இறக்கப்பட்டது; ஆகவே, நாங்கள் அதனைப் படிக்கவும், படித்துக்கேட்கவும்" முடியாமல் பராமுகமானவர்களாகிவிட்டோம்" என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும்;

157. அவ்வது, நிச்சயமாக நாங்கள் – எங்கள் மீது ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால், அவர்களைவிட மிக்க நேர்வழியில் நாங்கள் இருந்திருப்போம், என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் இப்பொழுது உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான ஆதாரமும், நேர்வழியும், பெருங்கிருபையும் (கொண்டதுமான வேதம்) வந்து விட்டது; ஆகவே, எவர் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவரைவிட மிகுந்த அநியாயக்காரர் யார்? நம்முடைய வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொள்கின்றவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக – நாம், கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.

هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ تَأْتِيهِمُ الْمَلِكَةُ أَوْ يَأْتِيَ رَبُّكَ أَوْ يَأْتِي
 بَعْضُ آيَتِ رَبِّكَ يَوْمَ يَأْتِي بَعْضُ آيَتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا
 إِيمَانَهَا لَمْ تَكُنْ أَمْنَتُ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتُ فِي إِيمَانِهَا خَيْرًا قُلْ
 انتَظِرُوا إِنَّا مُنْذِرُونَ ^(١٥٨) إِنَّ الَّذِينَ فَرَقُوا دِينَهُمْ وَكَانُوا شَيْعَةً
 لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّهَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ تَحْرِينَهُمْ بِمَا كَانُوا
 يَفْعَلُونَ ^(١٥٩) مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرًا مِثْلَهَا وَمَنْ جَاءَ
 بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ ^(١٦٠) قُلْ إِنِّي
 هَدَيْتُ رَبِّي إِلَى صَرَاطٍ مُسْتَقِيمٍ دِينًا قَمَّا مِلَّةَ إِبْرَاهِيمَ
 حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ ^(١٦١) قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَ
 حَيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ^(١٦٢) لَا شَرِيكَ لَهُ وَبِذِلِّكَ أُمِرْتُ
 وَإِنَّا أَوَّلُ الْمُسْلِمِينَ ^(١٦٣) قُلْ أَغِيرُ لِلَّهِ أَبْغِي رَبِّي وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ
 وَلَا تَنْسِبْ كُلِّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا وَلَا تَزِرْ وَازِرَةٌ وَزَرًا حَرَى نَحْرًا إِلَى
 رَبِّكُمْ فَرِجَعُكُمْ فِي نَيَّسٍ كُمْ بِمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ ^(١٦٤) وَهُوَ الَّذِي
 جَعَلَكُمُ خَلِيلَ الْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِيَبْلُوْكُمْ
 فِي مَا أَنْتُمْ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ ^{نَصْلٌ} وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ ^(١٦٥)

158. மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ, அல்லது உம் இரட்சகன் வருவதையோ, அல்லது உம்முடைய இரட்சகனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ தவிர,(வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இரட்சகனின் சில அத்தாட்சிகள் வரும் அந்நாளில் அதற்கு முன் னர் விசுவாசங்கொள்ளாதிருந்து, அல்லது (விசுவாசங்கொண்டிருந்தும்) அதன் ஈமானில் எந்த ஒரு நன்மையையும் சம்பாதிக்காதிருந்த எந்த ஆத்மாவிற்கும் அது (அந்நாளில்) கொள்ளும் விசுவாசம், யாதொரு பலனையும் அளிக்காது; ஆகவே, (அவர்களிடம், "அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாம் எதிர்பார்த்திருப்பவர்களாவோம்" என்று (நபியே!) நீர்க்கூறுவீராக!

159. நிச்சயமாக தங்கள் மார்க்கத்தை(ப் பலவாறாக)ப் பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டனரே அத்தகையோர்_ அவர்களின் எக்காரியத்திலும் நீர் இல்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாற்றிடமே இருக்கின்றது; அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்.

160. எவர் ஒருவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு (நன்மைகளில்) அதைப் போன்றவை பத்து(பங்கு) உண்டு; எவர் ஒருவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அதைப் போன்றதைத் தவிர (அதிகமாக) அவருக்குக் கூலியாக கொடுக்கப்பட மாட்டாது; அவர்களோ அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

161 "நிச்சயமாக நான்_என்னை என்னுடைய இரட்சகன் நேர் வழியில் செலுத்தி விட்டான்; (அது) மிக்க உறுதியான, நிலையான மார்க்கமாகும்; இன்னும் (அது அசத்தியமான எல்லா வழிகளை விட்டு நீங்கி) சத்தியத்தின் பால் சார்ந்தவரான இப்ராஹீமுடைய மார்க்கமுமாகும்; அவர் இணைவைத்து வணங்குவோரில் இருந்ததுமில்லை" என்று(நபியே!) நீர்க்கூறுவீராக!

162. நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியும், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாற்வுக்கே உரித்தானவையாகும், என்று (நபியே!) நீர்க்கூறுவீராக!

163. "அவனுக்கு யாதோர் இணையுமில்லை; (துணையுமில்லை,) இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன்; இன்னும் (அவனுக்குக் கீழ்ப்படிந்த) மூஸ்லிம்களில் (இந்த உம்மத்தில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக!).

164. "அல்லாற் அல்லாதவனையா(எனக்கு) இரட்சகனாக நான் தேடுவேன்? அவனோ ஒவ்வொரு பொருளுக்கும் இரட்சகனுமாவான்" என்று (நபியே!) நீர்க்கூறுவீராக! பாவம் செய்யும் ஒவ்வொர் ஆத்மாவும் தனக்குப்பாதகமாகவே அல்லாது (பாவத்தை) சம்பாதிப்பதில்லை; இன்னும் (பாவத்தைச்) சுமக்கக்கூடிய (ஓர் ஆத்மாவான) துமர்த்தோன்றின(பாவச்) சமையைச் சுமக்காது; (இறந்த) பின்னர் நீங்கள் யாவரும் உங்கள் இரட்சகனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தீர்களோ அது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

165. அவன்தான் (உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு) பிரதிநிதிகளாகப் பூமியில் உங்களை ஆக்கியுள்ளான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை மற்ற சிலரை விடப் பதவிகளில் உயர்த்தியுமிருக்கின்றான்; (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் தண்டிப்பதில்மிகத் தீவிரமானவன்; நிச்சயமாக அவன் மிக்கபிழைபொறுப்பவன்; பேரன்புடையவன்.